

திருவாறு

இந்த இதழில்...

சோ. பத்மநாதன்

கி. சிவசேகரம்

முருகையன்

பேராசிரியர் ந. சுப்பிரமணியன்
மலரவன்

இ. கிருஷ்ணகுமார்

தணிகையன்

இயல்வாணி ன்

நர்த்தனா

அழ. பகீரதன்

பாட்டி

த. ஜெயசீலன்

குழந்தை ம. சண்முகவிங்கம்

என். சண்முகவிங்கன்

தேசிய கலை இலக்கியப் பேரவை.

சத்தியாஸ் போட்டோ

* கலர்

* கறுப்பு வெள்ளளப்

* படப்பிடிப்பாளர்

உரிமையாளர்

க. கிருஷ்ணகுமார்

648 நாவலர் வீதி

(நியூ ஹாப்பி) — அருகாமையில்

அரியாலை

யாழிப்பாணம்.

நியூ ஹப்பி தையல் அகம்

ஆடவர்களுக்கான

* கோட்

* சேட்

* சோட்ஸ்

* ஜீன்ஸ்

சிறந்த முறையில் தைத்துக்

கொடுப்பவர்கள்

652 நாவலர் வீதி

(சத்தியாஸ் போட்டோ

அருகாமை)

அரியாலை

யாழிப்பாணம்.

சகல விதமான

றப்பர் ஸ்ராம்புகள்

பிளாஸ்டிக் பெயர் போட்
டுக்கள் மோட்டார் சயிக்
கிள் நம்பர் பிளோட்டுக்கள்
சிறந்த முறையில் செய்வ
தற்கு.

மேர்வின்ஸ்

இல, 91/1, மின்சாரநிலைய வீதி,

(புதிய சந்தை முன்பாக)

யாழிப்பாணம்.

சகலவிதமான கடைச்சல்
வேலைகளும் சிறந்தமுறை
யில் செய்து கொடுக்கப்
படும்.

சிவப் பிரமு

தொழிலகம்

370, மணிக்கூட்டு வீதி

யாழிப்பாணம்.

திருய்க்கு

புதிய ஜின நாட்கம்

புதிய வாழ்வு

புதிய நாகரிகம்

5-8-1997

இதழ்: 34

மக்கள்குரல்

யுத்தம் நிறுத்தப் பட வேண்டும். அரசியல் தீர்வின் மூலம் அமைதி நிலை மீண்டும் ஏற்படுத்தப் படவேண்டும். இதுவே போரினால் துயருஹம் மக்களின் ஒரு மித்த குரலாகும். சாவிட்டில் ஒப்பாரியைப் போல, முடிவில்லாத ஒரு யுத்தச் சுழலில் சாமதானத்துக்கும் அரசியல் தீர்வுக்குமான குரலாகவே இம்மக்களின் குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க முடியும். யுத்த நிலை மேலும் நீண்டு செல்வது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்ல விளை வகைாக தரப்போவதில்லை.

தேர்தல் காலத்தில் உறுதியாக ஒவித்த சமாதானத்துக்கான மக்களின் குரல்கள் மெல்ல ஒடுங்கி அரசியற் கட்சிகள் இடையிடையே வெளியிடும் பத்திரிகை அறிக்கைகளாக இன்று சுருங்கிவிட்டன. அரசும் இக் குரல்களுக்கு சென்சாய்க்காது. யுத்தத்தின் மூலம் சமாதானம் என்ற புதிய கோஷத்துடன் போரைத் தொடர்கிறது.

தேர்தல் காலங்களைப் போல போர்க்காலச் சூழலில் மக்கள்குரலுக்கு எவ்ரும் மதிப்பளிப்பதில்லை. அவசியமானால் அச்சுறுத்தி அக்குரல்களை ஒடுக்குவதுமுண்டு. இதனால் ஏற்படும் மக்களின் மௌனங்கள் தொடரும் போருக்கு இடையூறை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் போரின் விளைவுகளை தாங்கி நிற்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் நீண்ட நோக்கில் இது நல்லதல்ல.

போர்க்காவச் சூழலின் அச்சத்தால் ஏற்படும் மெளனங்கள் கூட நீண்டு நிலைப்பகு ஆரோக்ஷியமான தலை. அச்சுறுத்தல்களுக்கு எதிராக எழும் ஆழ்மன உணர்வுகள் மனித மனஸ்ஸில் வெறுப்பையும் விரோதத் தையும் மேலும் ஆழப்படுத்தவே வழி செய்கின்றன. மேலும் இந்தகைய அச்ச நிலை மக்களை வழி நடத்த வேண்டிய சமூகப்பொறுப்புள்ள கல்விமான்களையும், அறிஞர்கள், ஆண்மீகத்தலைவர்களையும் மெளன ப்பண்பாட்டுக்குள் தமிழ மறைத்துக் கொள்ள வழி செய்கிறது.

இது மக்கள் யுகம், ஜனநாயக அரசியல் அமைப்பில் மட்டுமல்ல, எத்தகைய அரசுமைப்புக்கள் நிலவும் நாட்டிலும், மக்களின் சமூக அறிவியல் பண்பாட்டு வளர்ச்சியும், அரசியல் பங்குபற்றலுமே ஆரோக்ஷியமான அரசுகளை உருவாக்க வழிவகுக்கும். அராஜகத்தின் ஆணிவேர் அரசியல் விழிப்புணர்ச்சியற்ற மக்களிடமே ஆழமாக வெளுங்குகின்றது.

“அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தம் அரசியல்” இது இந்த நூற்றாண்டில் வாழுந்து மறைந்த மாபெரும் செயலறிஞர் னின் கூற்று, இரத்தம் சிந்தாமல் பேசிய இனவாத அரசியல் இன்று முடிவில்லாத யுத்தமாக நீள்கிறது. பல்லின மக்கள் வாழும் நாட்டில் யுத்தம் மூலம் சமாதா வாம் என்பது வெந்த புண்ணில் மேலும் வேல்பாய்ச்சுவதாகவே அமையும்.

உரிமை என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் அல்ல அதன் ஆழுந்த அரீத்தத்தில் இயல்பாகவே உள்ள உரிமைகளை பாஸ்ராம் ஒருவருக்கொருவர் ஏற்று மதித்தலே ஆகும். இத்தகைய பரந்த நோக்குடன் இனப்பிரச்சினைபை இந்சாராாரும் அறைகுவதன் மூலமே, நால்விக்கையையும் நல்லெண்ணைத்தையும் மீண்டும் ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கார அரசியல்தீர்ச்சவை எட்டமுடியும். யுத்தக்கத நிறுத்தி இட்கைய அரசியல் தீர்ச்சவை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்பதே தொடரும் இப்போரினால் பல்வேறு நிலைகளிலும் துயருறும் மக்களின் இன்டைட் குரலாகும்.

(இன்னை)
)
(மகள்)

அம்மா

தீவிலிருக்கிறதா
நான் வீட்டில் வாழ்ந்த காலத்தில்
என்னவை

“இன்ன மகள்” என்று அழைப்பாய்!

அது

“குடும்பச் சுமையைக் குறைப்பதற்காய்”
நான் புறப்படுமுன்!

கண்காணாத் தொலைவில்

அந்தியர் களிடை

என்னன

“விளியி” — என்று அழைக்கிறார்கள்!

தெருவில்

இரு கைகளிலும் தலையிலும்
சுமைகளைத் தூக்கிச் செல்கையில்
என்னன

‘பணிப்பெண்’ என்கிறார்கள்!

தமிழில்:

இன்னைப் பின்னையின் கையைப்பிடித்து

சோ. பத்மநாதன்

அதை

பள்ளிக்குக் கூட்டிச் செல்கையில்

“அதோ போகிறான் பின்னையின் சென்னி”

என்கிறார்கள்!

உணவு சுமைக்கையில்

பரிமாறுகையில்

தண்ணீர் அள்ளுக்கையில்

வீரகு கொத்துகையில்

என்னன

“சுமையற்காரி” என்றார்கள்!

ஆணால்,

அம்மா

அன்றாட வேலை முடிந்து

என் பாயில்

உடலை நீட்டிகையில்

என் கனவுகளில்

நீ வந்து

காதோடு அழைக்கிறான்

“இன்ன மகளே” என்று!

சிங்கள மூலம்:

மொளிகீகா

ரூவன்பத்திரான .

வேதம் புதிது

கி தணிகையன்

பெரு மண்ணின்
துப்பக் அமாருப் போராளியே
உனது தேசத்து மண்ணை
அந்தியர்க்கு தாரைவார்த்து
உன் தொழர்களை
வலத முகாம்களில்
வைத்து வாட்டும்
கொடிய அரசின்
மந்திரிக்கு எதிராக
தீடிய துப்பாக்கியின்குறியை
நீ ஏன் தனர்த்திக் கொண்டாப்.

நூற்றி ஒரு நாள்
உறவின் நூலிழைகளினால்
உன் எதிரியின்
இதயத்திலும்
மனிதநேயத்தின்
உருவச் சாயலை
மின்னிவிட என்னவினாயா?

மரணத்தின் விளிம்பில்
நீ நின்ற போதும்
உனது துப்பாக்கியை
மொன்மாக்கி
மணச்சாட்சியைக் கூட
சந்தையில் விற்கருணையும்
இவுலகத்துக்காக
நீ உகுத்த
வண்ணீர்த் துளிகள்
உனது துப்பாக்கியை மட்டுமா
நூர்மாகியது.

த வடித்த கண்ணீரால்
மனிதம் துளிர்த்தது.
உலக மாறுடம்
உனது மணச்சாட்சியில்

படிந்திருந்த தூக்கனளை
ஒரு முறை
கழுவத் துடித்தது.
திருச்சபையின்
சங்கீதம் கூட
உங்களது உயிர்களுக்கு
உலவைவத்த
உலுத்தர்களின்
காதுகளை
உருக்கவில்லை.

ஒடுக்கப்படும் மக்கள்
விழிக்கும் வரை
அவர்களுக்கு
குழிபறிக்கும்
ஆதிக்கவாதிகள்
அச்சாயகர்கள்தான்.
உலகெங்கும்
மனித்துவத்தை
குழிதோண்டிப்புதைப்பதில்
நைதேர்ந்தவர்களும்
கூடி இருந்தல்லவா
உங்களுக்கு
குழிபறித்தார்கள்.

ரத்த நெடில் வீசும்
இஇவர்களது
அறிவுச் சுரங்கங்களில்
இருந்தல்ல
உங்களது
இதயச்சுரங்கங்களிலிருந்து
இம்மனுக்குலம்
அகழ்ந்து கற்கவேண்டிய
வேதங்கள் புதிது.

ஷ்டாம்

❖ சிவா மலரவன்

நான் இங்கு அவைமாக
கட்டிடக்கிடுறேன். என்னைப்
பற்றிக்கெட்பார் யாரும் இன்னை.
நான் சரியாக சாப்பிட்டது எப்
போகேஷன்பதே எனக்கு மறந்து
போய் விட்டது. என்னைப் பற்றி
யாருக்கும் கவலையில்லை. முன்
எரவினால் நானும் ஒரு அச்சி
என்று என்னிக் கொள்வேன்.
இப்பொது நானோரு அனாதை
வாக்கீ ஆகிவிட்டேன். என் எஜு
மானர் என்னையும் தன்னோடு
கூடிக் கொண்டு போயிருக்க
லாம். இப்பொது அவர்களெல்லா
கும் எங்கிருக்கிறார்களோ தெரியாது. அந்த விட்டில்
அதுதான் என்னிடு. அங்கு வேறு
யாரோ இப்போது இருக்கிறார்கள். நான் அங்கு போனால்
என்னை கல்லால் அடிக்கிறார்கள். எனக்கு ஆத்திரமும் அழு
கையும் ஏருகிறது. தேங்கிக்
கிட்டத் மழைத் தண்ணீரில் நான்
என்னைப் பார்த்துவிட்டு அன்று
முழுவதும் அழுதேன். அதன்
பிறகு எனது விம்பத்தை பிரதி
பளிக்கக்கூடிய எதன் முன்னும்
நான் நின்று பார்ப்பதில்லை.

என் எஜுமானரின் அந்த
அழகான சின்னைப் பெண் நியோ.

ஜீமிமி ஜீமிமி என்று எவ்
வளவு அழகாக அழைப்பாள்:
என்னைத் தூக்கி வீட்டு அறை
யிலுள்ள பெரிய நிலைக் கண்
ணாடியில் காட்டுவாள். “அட
நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்” என நான் கரவையாக்
பெருமைப்பட்டுள் கொள்வேன்.
அதற்கு சாட்சியாக அந்த ப்
பெண் என் முத்துடன் தன்
ஒக்கத்தை ஒட்டும்படி சேர்த்து
வைத்துச் சிரிப்பாள். அவனுக்குத்
தான் என்மேல் எவ்வளவு பிரியம்.

அந்த சட்டிப்பையன்
யாருக்கும் தெரியாமல் என்னை
கள்ளியால் அடிப்பாள். நான்
கத்தும்போது அதைப் பார்த்து
அவன் சிரித்து ரசிப்பாள். எனக்கு
அவன்மேல் கோபம் வராது.
ஏனென்றால் அவன் தினமும்
எனக்கு நிறைய ‘பிஸ்கற்’ தரு
வான். அவன் மேல்நோக்கி
‘பிஸ்கற்’ துண்டுகளை எறித்
தால் நான் அதனை மேலேயே
வைத்துப் பிடிக்கவேண்டும். அப்
படி நான் பிடிக்காவிட்டால் அவனுக்கு கோபம் வந்து விடும்;
எனக்கு அது கல்ரமான விலை

ஊட்டல், நான் இலகுவாக அதனைக் கற்றுக் கொண்டிருப்பேன். அவன் சில பொழுது என்னள் அடித்தாலும் அன்பில் தான் அடிக்கிறான் என்று பின்னர் புரிந்துகொண்டிரேன்.

ஆனாலும் அந்தச் சின்னப் பெண் நிரோ மீதுதான் எனக்கு உதிக விருப்பம். அவன் என்னன் ஜிமியி என்று அன்பாகக் கூட பிட்டு அணைக்கும் போது இதமாக இருக்கும். மாலை நேரத்தில் கடற்கரைக்கோ, எடைகளிற்கோ போகும் போது என்னயும் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். எனது எஜமானரின் அந்தப் பெரிய படகுச்சாரில் சவாரி என்றால் எனக்கு மிகவும் ஆஸந்தமாக இருக்கும். என்ன எஜமானியும் பிள்ளைகளும் கூட பின் இருக்கையில் தான் இருப்பார்கள். நான் முன் இருக்கையில் எஜமானரின் பக்கத்தில் இருந்து ஐஞ்சல் வளியே புதினம் பார்த்துக் கொண்டிருப்பேன். எஜமானர்தான் காரை ஒட்டுவார். தெருக்கிளி எதையோ கிளறிக் கொண்டும், சண்டைபோட்டுக் கொண்டும் நிற்றே. தெரு நாய்களைப் பார்த்து நான் முகத்தைத் சுழித்துக் கொள்வேன். அத்துடன்னன்னைப்பற்றி பெருமைப்பட்டும் கொள்வேன். அந்த நேரம் எனது எஜமானர் எனது கார்காச்சி போவதும், நான் தான் எஜமான் என்பது போலவும் எனக்கு ஒரு உணர்வு வரும். ஆனால் வீட்டுக்குப் போல் என-

மாளி பம்மா வைக்கிற ருசியான பாலைக் குடிக்கும்போது அந்த எண்ணம் மறைந்துவிடும்.

கடற்கரைகளில் எனது எஜமானர் கடும்பத்துடன் நான் மிகவும் மீம்பிரமாக நடப்பேன். அந்த நேரங்களில் அவ்விடங்களில் நிற்கிற தெருநாய்கள் என்னைக் கண்டு பயந்த தூர் ஒடும். அப்பொது நான் மேலும் கம்பிரமாக, கார்வத்துடன் காணப்படுவேன்.

எஜமானர் வீட்டில் எனக்கு பாலும், 'பிஸ்கற்' ரும் பின்னும் புதிய புதிய உணவு வகைகளும் தரும்போது நான் தெருவில் கண்ட அந்த நிர்வாணச் சிறுவளைப்பற்றி நினைத்து வைத்தைப்படுவேன். நான் கண்ட போது அவன் மிகவும் அழுக்காக, வடிந்த முக்குடன் ஏதோ சாப்பிடமுடியாத ஒன்றை வாயில் வைத்துக் கூடித்துச் சாப்பிடக் கல்றப்பட்டுக் கொண்டிருந்தான். அவனைப்போல வேறு பலரையும் நான் கண்டிருக்கிறேன்.

கடற்கரையில் சிறிந்த பாவாடையடிடல், சிறிய பச்சைச் சூழ்ந்தையுடன் பிச்சைகேட்டு வரும் அந்தச் சிறிய பெண்னையை மார்க்க மிகவும் அருவருப்பாக இருக்கும். அவன் என்னைப் பார்த்து மிருஷ்டபடி எஜமானரிடம் பிச்சை கேட்கும் தோரணை அவன் மேல் எனக்கு இருக்கின்ற ஏற்படுத்தியதுண்டு.

இவ்வாறான சிந்தனைகள் எனக்கு வந்தாலும் நான் எனக்கு வலுக்கப்படுகிற உணவை முழு வதுமாக உணவிலிருவேன். அத ணால் தான் நான் மிகவும் கொழு கொழுவென்று அழகாக இருக்க முடிந்தது எனது அடர்ந்த 'பிற வண' நிற சோமம் என கு மேலும் அழகைத் தந்தது. நிசோ எனது உரோமத்தை வருடி விட வாள். அளஞ்கு அதில் ஒரு கூகம், எனக்கும் தான்.

வீட்டுக்கு வருகிற வின் தாளின் கூட என்மேல் மிகவும் அன்புகாட்டுவார்கள். சிவர் தாம் புறப்படும் வரையில் என்னைத் தடவிக் கொடுப்பார்கள். வீட்டு மாடிப்படிகளில் நான் நபமாக ஏறி இறங்குவதை அனேகமாக எல்லோருமே ரசிய்பார்கள். ஜிம்மி ஜிம்மி என்ற அவர்கள் எல்லோரும் அடிக்கடி பேசி கொள்வார்கள். அப்போதெல் வாம் எனக்கு மகிழ்ச்சி தாழ்து.

இம்ரென் சில நாட்கள் எல்லோரும் பெரும் பரப்பரப்பாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் பயமும் கவலையும் இருந்தது. எஜ்மானின் முகத்தைப் பார்க்கவே முடியாமல் இருந்தது. விதிகளில் ஒரு அவசரம் குடி கொண்டு இருந்ததை நான் அவதாளித்தேன். முதலில் எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் தாரத்தில் பெரிய சத்தங்கள் கேட்கத் தொடக்கியது. எனக்கு இவை அதிகமாகவே கேட்டன. சிறிதும் பெரிதுமாக சந்ததிகள்

வரவர நெருங்கி வந்தன. அவை காதுகளை செவிடாக்கும் அளவுக்கு அதிர்ந்தன. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தவர்களாகம், பயவார்ட்டை ஜூம் காணப்பட்டனர். என்னைக்கூட மாரும் சரியாகச் சுவனிப்ப தில்லை. சத்தங்கள் பலமாகக் கேட்கபோது எஜ்மான் தனது முந்தைகளை தன்னுடன் அண்ணத்துக் கொண்டார். நிசோவும், சுட்டிப்பையனும் மிகவும் பயந்து போனவர்களாகவே காணப்பட்டார்கள். சத்தங்களை கேட்க எனக்கும் பயமாகவே இருந்தது. ஆனாலும் என்னையாரும் அண்ணத்துக் கொள்ளவோ அல்லது சுவனிக்கவோ கூட இல்லை. அந்த இறுதி நாளை நினைத்தால் எனக்கு இன்றும் நடிக்குகிறது. சத்தங்கள் மிக நெதுங்க நெங்க வீதியிலும் வீட்டிலும் பரப்பப்பட மிக அதிகமாகியது. வீட்டில் முக்கிய சாமான்களை எல்லாம் பெட்டிகளில் கட்டி வைத்தார்கள். முன்னர் ஒருபோதும் இப்படி நடந்த தில்லை. எனக்கு ஏவைன்றும் புரியவில்லை. ஆணால் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது நஸ்ராகப் புரிந்தது.

யாரும் என்னை அவ்வாவங்களை கவனிக்காதது எனக்கு மனக்கல்ரமாக இருந்தது. 'கேந்' வரை போய் வீதியைப் பார்க்க வேண்டும் என்ற என்னை வந்தது. மேற்வாக நடந்து 'கேந்' வரை போய் வீதியைப் பார்த் தேன். வழமைக்கு ஈற்றாக என்

கன் வீட்டுக் 'கேந்' முழுவதும் திறந்து போய்க்கிடந்தது. வீதி யில் ஒரே வேகம். பலர் வாகனங்களிலும், நடந்தும், ஐட்டை முடிச்கச்சினாட்டுமுய எங்கோ ஒடு வதுபோல் வீவுமாக போய்கிட கொண்டிருந்தனர். இதற்கு மூன்றே இவ்வளவு நெகுக்கமான நடமாட்டத்தை அந்தவீதியில் நான் கண்டதே இல்லை

நான் எங்கள் வீட்டுக்கு எதிராக இருந்தவீட்டுப்பார்த்தேன். அங்கிருந்து எங்கள் வீட்டுற்று தினமும் வந்து எங்களை செல்லமாய்த் தட்டிக் கொடுக்கிற அந்த உயரமான பெண் நினைவுக்கு வந்தாள். சிலவேளை அவளாவது இந்த நேரம் எங்கள் அணைத்துக் கொள்ள மாட்டாளா என்ற நப்பானை வந்தது. எனவே வீதியைக் கவனமாகக் கடந்து அந்த எதிரவீட்டுக் 'கேந்' றுக்கு அருகே ஒரு சிறிய இடைவெளி கேற்றுடன் இவைந்ததாக இருந்தது. அது ஹான் இலகுவாக உட்டுக்கவுதற்கு போதுமானதாக இருக்கவில்லை. எனினும் நான் எனது உட்மபை வளைத்து மிகவும் சிரமப்பட்டு ஒருவாறு உள்ளே சென்றுவிட்டேன். எனினும் அங்கு எங்கு மொற்றமே காத்திருந்தது. அவர் களது முன் தவு பூட்டப்பட்டிருந்தது. அங்கு நிலவிய அமைதி வீட்டில் யாரும் இல்லை என்பதைக் காட்டியது.

இந்த நேரம் தீங்கூவு எங்கள் யாரோ அழைப்பது

போன்ற உணர்வு எனக்கு ஏத் பட்டது. உற்றுக் கவனித்தேன். ஆங் எனது எஜமானியரின் குரல் தான். ஜிம்மி ... ஜிம்மி என அழைத்துக்கேட்டது. அதுவும் அவசரமாக அழைப்பது போன்ற ஒந்தது. தொடர்ந்து நிரோவின் குரலும் எங்கள் அழைத்தது; கேட்டது. நான் அவசரமாக ஒடிகிரும்பினேன். முனினர் வந்த இடைவெளி ஊடாகவே திரும்பி வர முயற்சித்தேன். ஆனால் அந்த ஏறிய இடைவெளியினுடாக வெளி யேறுவது நான் உள்ளே சென்றுவதையிட சிரமமாக இருந்தது. அவு இடைவெளியில் நான் சிறு பொழுது சிகிகிக் கொண்டேன். எனினும் மிகவும் சிரமப்பட்டு திமிறி ஒரு வாறு வெளியே வந்தேன். எனி அும் நாள் வெளியே வந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

என் எஜமானின் காரை மது வாசலைத் தாண்டி வெளியேறிய போய்க்கொண்டிருந்தது. காரினுள் கூடுப்பத்தார் எல்லோரும் இருந்தது செரிந்தது. அதே நேரம் நிரோவும் எங்களைக் கண்டிருக்க வேண்டும். அவள் கார் ஜனன ஊடாக தலையை நீட்டி ஜிம்மி ... ஜிம்மி என்று கத்திக் கூப்பிட்டாள். நான் காரின் பின்னால் ஓடிஜேன். ஆணால் கார் வேகமாகப் போனது. நான் கணக்காமல் ஓடிஜேன். நிரோ, ஜிம்மி ... ஜிம்மி என்று அழைப்படி கத்தியது கேட்டது. ஆணாலும் எங்கள் காரின் வேகத்துக்கு

ஓருவர் தேவையற்றவராகப் போவது ஓர் கொடுரோமான் நோய். காச்சோய், தொழுதோய் போன்றவற்றைக் கணப்படுத்த மருத்துவன் உண்டு. ஒருவர் தேவையற்றவராகப் போகும்வேலை, அவருடைக் கருளன்றாட்டி பராமரிக்க ஒருவர் இல்லாத பட்சத்தின் இக் கொடுரோ நோயைக் குணம்படுத்தவே ருதியாகவும் போய்விடும்.

அன்னை தெரோசா

கொடர்ந்து ஈடுகொடுக்க முடிய வில்லை என்கும் காரிந்துமான இடைவெளி வர ஏர ஆகிரித் ததி. இறுதியில் நிரோவிள் மூக மூம்க கூப் என்கண்களில் இருந்து மஹாந்தேவிட்டது. எனக்கு அழுகை வந்தது. என்ன செய்வ கேள்றே தெரியவில்லை. திருப்பி வீட்டுக்கே நடந்தேன். நீண்டதுராம் நடங்கவேண்டி இருந்தது. வீட்டின் மூல கதவு பூட்டியிருந்து முள் இருந்த சிமந்து துரையில் மாமர நிழல் படும் இடத்தில் படுத்தேன். மிக வும் கால அப்பாக இருந்தது. என்னை கூட்டிச் செல்ல திருப்பி வருவார்கள் என்று நினைத்து திருப்பிப் பட்டுக்கொள்கிடேன். காலை வரை யாழுமே வர வில்லை. பசித்தது. வீட்டின் பிழ பக்கம் போனேன். காங்கு மதிய உணவின் மீதீ சொஞ்சகி கோட்டப்பட்டிருந்தது. அதை சாப்பிட டேன். எனக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எனினும் பசியில் சாப்பிட்டேன்.

சத்தங்கள் மிக நெருங்கிண எனக்கு அகுகிள். மிக அருகில் வெடிப்பதாய் உணர்ந்தேன். சத்தங்களுடன் மட்டும் எதுவுமே நடவாமல் இரண்டு மூன்று நாட்கள் நகர்ந்தன. நான் மிகவும் பயத்துடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தேன். என்னைத்தேடுதி அவர்கள் வகுவார்கள் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. அதன்பின் அவர்கள் யாரும் வரவேயில்லை. அப்பகுதிகளில் என் கண்களுக்கு மனித நடமாட்டமே தென்பட வில்லை. இது என் பயத்தை மேறும் ஆதிகமாக்கியது. அங்கங்கு சில தெருநாய்கள் ஓடித்திரிந்தன. அவற்றுடன் சேர எனக்கு விருப்ப போயில்லை. எனக்கு பயத்தில் பசியெடுப்பதே குறைந்திருந்தது. என்றாலும் அவ்விடங்களில் காணப்பட்ட எனக்குப் பிடிக்காத சில உணவுகளை நான் சாப்பிட்டேன். நான் கண்ட அந்த நிரீவாளர் சிறுவனின் நிலைக்கு நான் தள்ளிப்பட்டுவிட்டதை உணர்ந்தேன்.

சத்தங்கள் மிக மிக தெருக் கொக்குக் கேட்டன. என் அருகிலும் பாரிய சத்தங்களுடன் பல தும் வெடித்துச் சிதறின. எனக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அது பெரிய காயம் இவ்வளவியல் நாலும் என்னால் வலி தாங்க முடியாமல் இருந்தது. பயத்தாலும் வளியாலும் நான் பயமாக சுத்திசென். என் வாழ்க்கையில் அதற்கு முதல் நான் இப்படிக் கந்தியிடே இல்லை. எதிரே இருந்த வீடுகள் என் கண் முன் வேயே வெடித்துச் சிதறின. நான் பயத்தில் வீதியில் இருக்கி ஓட்டேன். எல்லா இடங்களும் மயாங்கிபோல் இருந்தது. ஒரு மனிதப் பிணம் வீதியில் கிட்டத்தது. அதனை சில தெரு நாய்கள் இழுத்துக் குதறி தின்று சொன்னிருந்தன. நான் அவ்விடத்திற்குப் போக விரும்ப வில்லை. வீதிகளில் நான் வேறும் சில மனிதப் பிணங்களையும், மாடுகள், ஆடுகள், நாய்கள் போன்றவற்றின் உயிரற்ற சினதந்த உடல்களையும்கூட கண்டேன். ஒரு வெளி நாலும் இப்படித்தான் சிதறிப்போய் இந்துவிடுவேணோ என்ற எண்ணாம் வந்தபோது நான் நடுஞ்சிலேன். உயராக அழகாக இங்ந் பெரிய கடைகள், கட்டிடங்கள் எல்லாம் நிலத்தில் வீந்து கிட்டத்தது.

இங்கிரண் ஒருநாள் அங்கு ஏற்கியசமான புதிய மனிதர்களின் நடமாட்டம் காணப்பட்டது. அவர்கள் கைகளில் பெரிதாகவும் கிறிதாகவும் எதையே கவத்திருந்தார்கள். அவர்களின் உடைகள் மிக வித்தி யாசமாகவும் தொப்பிகள் புதிய மையாகவும் இருந்தன. சில வித்தியாசமான வாகனங்களும் வந்தன. அந்த வாகனங்கள் பெறிய மதில்கள், கவர்கள், மரங்கள் எல்லாவற்றையும் இடித்ததீழித்த திக் கொண்டு பெரிய சத்தத்துடன் வந்த விதம் பார்க்க பயங்கரமாக இருந்தது. இந்த வரக்கங்களில் இருந்தும் புதிதாக வந்தவர்களின் கைகளில் இந்த பொருட்களில் இந்தும் பாரிய பாரிய சத்தங்கள் டட்.. டட்.. டர்ட் என்றும் பெடாம், டாம், டும் என்றும் முளங்கின. வாசத்திலும் பல மீரானங்கள் பறந்தன. அவை வந்த போதும் பல பாரிய சத்தங்கள் கேட்டன. பின்நீண்ட நாட்களாக அந்த புதிய மனிதர்களின் நடமாட்டமே அது கமாக இருந்தது. நான் பயத்தி னால் அவர்களைக் கண்டதும் ஓட்டமெடுத்தேன். என்றாலும் அவர்கள் ஏற்ந்த உணவுப்பொதிகளிலிருந்து மீதியையே நான் சாப்பிட வேண்டி இந்தத்து. என்றாலும் எனக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. பசியின் அகோரத்தால் நாலும் ஏனென்ற தெருநாய்களைப்போலஆடு, மாடுகளின் பிணங்களை பியத்துத் தின்ன வேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. தெரு நாய்கள் பிணங்களின் அருகில் குவிந்து நிற்கின்றன. நான் அங்கு போனால் அவை என்னைக்கண்டு ஒடிவிடும் என நான்றினைத்தேன். ஆனால்

தாகவும் கிறிதாகவும் எதையே கவத்திருந்தார்கள். அவர்களின் உடைகள் மிக வித்தியாசமாகவும் தொப்பிகள் புதிய மையாகவும் இருந்தன. சில வித்தியாசமான வாகனங்களும் வந்தன. அந்த வாகனங்கள் பெறிய மதில்கள், கவர்கள், மரங்கள் எல்லாவற்றையும் இடித்ததீழித்த திக் கொண்டு பெரிய சத்தத்துடன் வந்த விதம் பார்க்க பயங்கரமாக இருந்தது. இந்த வரக்கங்களில் இருந்தும் புதிதாக வந்தவர்களின் கைகளில் இந்த பொருட்களில் இந்தும் பாரிய பாரிய சத்தங்கள் டட்.. டட்.. டர்ட் என்றும் பெடாம், டாம், டும், என்றும் முளங்கின. வாசத்திலும் பல மீரானங்கள் பறந்தன. அவை வந்த போதும் பல பாரிய சத்தங்கள் கேட்டன. பின்நீண்ட நாட்களாக அந்த புதிய மனிதர்களின் நடமாட்டமே அது கமாக இருந்தது. நான் பயத்தினால் அவர்களைக் கண்டதும் ஓட்டமெடுத்தேன். என்றாலும் அவர்கள் ஏற்ந்த உணவுப்பொதிகளிலிருந்து மீதியையே நான் சாப்பிட வேண்டி இந்தத்து. என்றாலும் எனக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. பசியின் அகோரத்தால் நாலும் ஏனென்ற தெருநாய்களைப்போலஆடு, மாடுகளின் பிணங்களை பியத்துத் தின்ன வேண்டியதாய் ஏற்பட்டு விட்டது. தெரு நாய்கள் பிணங்களின் அருகில் குவிந்து நிற்கின்றன. நான் அங்கு போனால் அவை என்னைக்கண்டு ஒடிவிடும் என நான்றினைத்தேன். ஆனால்

மாராக அவை என்னைக் கடித் துக் குதறின. நான் திருப்பிக் கடிக்க முயன்றேன். ஆனால் அவற்றின் காக்குதலுக்கு என்னோல் ஈடு கொக்க முடியாமல் ஒடி வந்துவிடுவேன். பின் நீண்ட நேரம் காத்திருந்து இரவான தும் மெதுவாக போய் எஞ்சிக் கிடக்கிற சில எலும்புத்துண்டுகளில் ஒன்றை எடுத்து ஒழிந்தி குந்து கடிப்பேன். எனக்கு உடம் பெல்லாம் வலியெடுத்தது. மிக ஏம் கோர்வாக இருந்தது. வெடிக்காயத்தாலும் தெருநாய் களின் தாக்குதலாலும் என் உடம்பு மிகவும் வகுத்தப்பட்டுப் போனது. அத்துடன் எனக்கு என் எழுமானர் குடும்பம் பற்றியும் முக்கியமாக நிரோ பற்றியும் யோசனை வந்துபோனது. எப்படி இருந்து இப்படி ஆசிவிட்டேன் என்று கவலையாகவும் இருந்தது. இவற்றால் நான் மிக ஏம் இழைத்துப் போய்விட்டதாக உணர்ந்தேன். இந்தத் தெருநாய் களென்னாம் என்னைக் கண்ணி ஓடாமல் திரும்பிக் கடிப்பதை நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் கம்பிரதோற்றத்தில் எனக்கு குதல் முறையாக சிறிது சந்தேகம் வந்தது. என் தோற்றத்தைப் பார்க்கக் கண்ணாடி தேடிவேன். ஒரு உடைந்த கடையினுள்ளே அது எனக்கு கிடைத்தது. அதில் எனது உடலைப் பார்த்தேன். ஆனால் கண்ணாடிக்குள் ஒரு தெருநாய் நின்று கொண்டிருந்தது. எனக்குதாக்கிவாரிப்போட்டது. கற்றிலும் பார்த்தேன்

அங்கு வேறு நாய் எழையும் ஆணவில்லை. மீண்டும் கண்ணாடியைப் பார்த்தேன். சந்தேகமாக இருந்தது ஒரு வேளை நான் தாணோ? கண்ணாடியை முடியப் பார்த்து கண்ணாடி. நான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். எனக்கு அழுகைவந்தது. என் உடலில் சில இடங்களில் மயிர்கள் கொட்டி குட்டைப்பிடித்திருந்தது பல இடங்களில் இரத்தக் காயங்கள் காணப்பட்டன. மிகவும் மெலிந்து ஒரு நோய் வந்த தெரு நாய் போல் நான் மாறிப் போய்விடுந்தேன். அப்போதுதான் தெரு நாய்கள் என்னைக் கடிக்க வருவதன் இருக்கியம் எனக்குப் பரித்தது. எனக்கு இது பெரும் மனக்கள்ரத்தைக் கொடுத்தது எனது இந்த விலையை என்னால் தான் கிக் கொள்ள முடியவில்லை.

நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. வந்த புதிய மனிதர்கள் இருந்து கொண்டேயிருந்தார்கள். அவர்கள் கைகளில் வெடிக்கும் பொருட்கள் எப்போதும் இருந்தது. அந்தப் பயங்கர வாசனங்களும், வேறுபல வாக்கங்களும் வேகமாய் ஒடித்திரிந்தன. எனக்கு சாப்பாடு கிடைப்பதுபெரும் கஸரமாகவே இருந்தது. கிடைத்தாலும் மிகவும் கொற்றப்பாகவே கிடைத்தது. சில நாட்களில் சாதாரணமான தர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வருத்தொடங்கினார்கள். சில வாசனங்களும் வந்தன. நான் எனது எழுமானரின் காரும் வருகுமென்கிருப்பார்த்தேன்.

தீண்டநட்டகளாக பலர்வந்து
 கிளாண்டிருந்தார்கள். ஆனால்
 என் எஜமானின் குடும்பத்தினர்
 மட்டும் திரும்பிவரவேயில்லை.
 அவர்கள் வந்தால் நான் முன்
 போல் ஆகிவிடலாம் என்ற
 நாப்பாசை எனக்கிருந்தது.
 ஆனால் அவர்கள் என்ன அடை
 யானம் கண்டு கொள்வார்களா
 ஏன்றும் சந்தேகமாக இருந்தது.
 நான் அந்த வீட்டிற்குப் போய்ப்
 பார்த்தேன். அங்கு கதவுகள்
 உடைபட்டு திறந்தபடிகிடந்தது.
 மாண்ணால் போடப்பட்டிருந்த,
 நான் படுக்கிற அந்த அழகிய,
 சோபாக்களில் எடுத்துமே காண
 வில்லை. யார் வந்தார்கள் என்
 நே தெரியவில்லை. வீடு வெறிச்
 சென்று இருந்தது. எனக்கு அங்கு
 திரிக்கவே பிடிக்கவில்லை. உடனே
 வெளியேறிவிட்டேன். கால்
 போன போக்கில் நடந்தேன்.
 அல்லம் போகப் போக நான்
 மேலும் இழைத்துப் போவதாக
 உணர்ந்தேன். என்னால் நடக்
 கவே முடியவில்லை. ஒதுநாள்
 அந்தக் கார் வந்தது எனக்கு
 மறியுக்கி தாங்கவில்லை காரி
 ஹன் நிரோ இருப்பான் என்று
 பார்த்தேன். ஆனால் எனக்கு
 அதிர்ச்சி காத்திருந்தது. அந்தக்
 காலில் இருந்தவர்களின் யாழுமே
 என் எஜமானின் குடும்பத்தா
 நில்லை. சில புதியவர்களே இருந்
 தார்கள். ஆனால் எனக்குத் தெரி
 யும் அது நிச்சயம் எனது எஜமா
 னின் கார்தான். நான் மூன்னி
 குக்கையில் மெரியாய் இருந்து
 போல் கார் தான். நான் மீண்டும்
 ஒரு முறை அந்த வீட்டுக்
 குப் போனேன். ஸ்கும் வேறு
 அஞ்சோ புதியவர்கள் இருந்தார்

கள். நான் விட்டை அணமிந்து
 வாசலை நெழுங்கியபோது அங்
 கிருந்தவர்கள் என்னை நோக்கி
 கற்களை விசித் துரத்தினார்கள்.
 அவற்றில் ஒரிரு கற்கள் என்
 மேல்ப் பட்டன. அந்தக் கற்கள்
 பட்ட வேதனையை விட எந்த
 விட்டில் எனக்கு இடமில்லை
 என்ற மலவேதனையே என்னை
 அதிகமாக வருத்தியது அதன்
 பின் நான் அந்த வீட்டுக்கே
 போவதில்லை. அகதியாய்ப்
 போன மனிதர்கள் திரும்பி விட்டார்கள். ஆனால் நானோ ஒரு
 அண்ணத்தாகவே ஆகிவிட்டேன்.
 எனக்கு ஆறுதல் தகுவார் யான்
 மில்லை. எனக்கு நடப்பதே மிக
 வும் சிரமமாகி விட்டது. உணவு
 கிடைப்பதோ அரிதிலும் ஸ்ரி காசி
 விட்டது. தேங்கிக் கிடத்த மறை
 நீரில் நான் என்னைப் பார்த்தேன்.
 எனது உடலில் உரோமமே இங்கு
 வாமல் முழுவதும் குட்டை
 வருந்து விட்டது. நான் தெரு
 நாய்களை விட கேவலமாக இருக்கிறேன். மழைந்திரும் என்னைப்
 பார்த்த அன்று முழுவதும். நான்
 எனக்காக முழுதேன். எனக்கு
 விரைவில் மரணம் வந்தாலும்
 மதிர்ச்சிபாக இடக்கும் என்று
 தான் நான் இப்போது நினைக்கிறேன். இந்த அகதிவாழ்க்கை
 எனக்கு வெறுத்துவிட்டது. அட
 நாக் பாட்டுக்குப் புலம்பிக்
 கொண்டே இருக்கிறேன். இதை
 யெல்லாம் யார் கேட்கிறா கள்.
 ஆனாலும் நான் விரைவில்
 இந்த விழுவேன் என்றே
 நினைக்கிறேன். இவிழேன்
 எனக்கு மரணம் ஒன்றால் தான்
 விடுதலை தரமுடியும். ★

மீளா நினைந்திடும் போதொரு பேரானந்தம் கி குழந்தை சள்ளுகளிங்கம்

‘நீடேர்ஸ் கெட்ஜெஸ்’ ஜூவரி 1968. பக்கம் 64 இல் [Corey Ford] எழுதிய [A Pleasure to Recall] என்ற ட்டெலரியின் மொதிரை பீப்டு.

நிகழ்காலத்தின் பயன் தகுதி நிரந்தரமாக மறக்கப்பட்டு மறைந்து போவதற்கு முன்னர், அதனை அறிந்து கொள்வது என்பதும் மெய்யறிவாகும்.

எனக்கு எப்பவுமே பிடித்தமான மருட வரச்சியமாக இது இருந்து கூடினாலும், அதனை, எனது நியுஹப்ளயர் இல் வகுக்கின் கணப்படுப்பில் மேற்படுத்தியில் பொறிக்க விரும்பினேன். அதற்காக கொவெட்டிக்கூட்டு ஆற்றின் கொயில் வாழ்ந்த மரவேலைக் கிண்பி ஒரு கரக் கஷ்டப்பிடித்தேன். கணப்படுப்பில் நினைச்சுட்டது தின் அளவுப் பிரவாணங்களை தொல்லபேசு மூலம் அவருக்கு அறி யத்தந்தேன் அதீர்க்காடு பொறிக்கவேண்டிய கொற்றுள்ளூயும் எழுத் தெழுத்காகக் கூறினேன். [F] போர்ச்சன் எட்டு ஹக் ஓஸ்ம் மெரினிகே இயுவமிட்டு சிறிது அமைகி நிலவியது. “பரிந்தா?” “ஆய்” என்று கூறிவிட்டு ஏதாவதைப்பிசையை அங்கு வைத்து விட்டார்.

இரண்டு நாட்களின் பின் அவர் என் வீட்டுக்கு வந்தார். மென்மையாகப் பேசுவார், வட்டுலத்தவர், நாற்பகு கூது மதிக் கத்தக்கவர் என்கால் பாதிப்பிட்டிக் கொண்டேன். எதுவும் பேசாமு, வரைபடத் தான் சுதானாக குவலத்தார்: கணப்படுப்பில் உலகச் சுட்டத்தின் “பன்” மரப்பலை யில் அங்கு வைத்து எழுத்துக் கணப்ப பசித்தார். நீரமான கைப்பிடியுள்ளதோரு தெரியைத் தலது பொரிவிழுங்கு எடுக்கத் திரும்பும்பொது “இது வத்தின் அளவா?” எனக் கேட்டார்.

“வேர்ஜினின் ‘ஏனெய்ட்’ இல் குந்த எடுக்கப்பட்டது” என எந்த நாட்டமுமிலாது சொன்னன் — காரணம், அவரது திட்டு கூட, மணிக்கட்டோடு துண்டாடப்பட்டிருந்ததை அப்பொழுது தான் அவதானித்து ஆச்சரியத்தில் மூழ்சியிருந்தேன். கைவருளுக்கு உதவும் ஒரு ஆநாரப்பொருளாக ஊன ஏற்ற கையைப் பயன் படுத்தி வைது மணிக்கட்டை அதில் பொறுக்க வைத்துக்கொண்டு விளைத்திறனோடும் உறுதி யோடும் கடிய கோடுகளை அவர் ஏது தீவால் செலுகினார்.

“இதன் அர்த்தம் என்ன? என் அவர் கேட்டார்”

‘மீண்டும் நினைத்துப் பார்க்கும் போது இல்லை மகிழ்வைத்தா வாலினங்களை ஒதுக்காவத்தில் இருக்கக் கூடும்’ என நான் அதனை மேற்பொருத்தேன்.

சில சம்பவங்கள், திகழும் வேலையில் எமக்கு உடன்பூங்கல் நான் அனுபவங்களைக் கொள்ளப்படுவதென்று. அத்தகைய உடன்போட்டிற அனுபவங்கள் பல, சில காலத்தின் பின் நினைத்துப் பார்க்கும் போது மகிழ்வைத் தகும் ரூபங்களைக் கார்த்தி பெற்று விவகையும் நாச கண்டுள்ளோம். எமது குழந்தைப் பகுவத்தின் நாம் வெறுத்த நானாந்த வேலையிலே ஒன்று பின்னர் மீட்டுப் பார்க்கும் போது, எமக்கு மிகப் புத்தமான நினைவுகளில் ஒன்றாக அகமத்துவிடுவதுண்டு. மல்சுவிப் பூட்டியுடோரு பிரயாஸம், கவுதவிடப்பட்டதோரு விமான இனைப்படி, அன்னிய நகரெர்வத்தில் இராய் தலைத்து சிடப்படுதல் போன்றவாயும், பலவருடங்களில் பின் நினைத்துப் பார்க்கவேண்டும் யாருடைத்தோரு அனுபவத்தைத் தரும். முத்திய அனைக்களிப்படிகள் வாயும் அந்தமானாய்வையில் மறைந்து பழங்குப் புதுமை அனுபவம் என்பது மீண்டும் தீவிரமாக அமைந்து விடுகிறது.

உண்ணொருகால் நான் ஹட்சன் கூடாவுக்கப்பால் வட ஒண்டார்போய்வில், தோலை நூர்த்தினுள்ளுள்ளதோரு நன் நீர் மீண்ட நிலைத் தகெர்க்க வரிகிள விமானம் மூலம் சென்றேன். நீரோட்டத்தின் கீக்கரையில் நான்கள் மீண்டிடத்துக் கொண்டிருக்கும் போது இது பின்னலை கோண்டிருது. மின்ஜெ காரணமாக ஏடு தீப்பற்றியது. எங்கள் கூடாய்வாய் விமானமும் எரிந் பிந்தன். எங்களை எங்கு தேவுவுக்கு எவ்வளவு அறிந்திருக்கவில்லை. எவருக்கேதோம் அறி விக்கும் பார்க்கவூர் எவ்விருக்கவில்லை. அவர்கள் நிறைந்த பந்து நூட்டன் தாம் மீண்ட மட்டும் உண்டு வாழ்ந்தோம். மூற்றோல் அங்கெங்குள் கிடத்து இராக்குவிரிக் நிலங்கினோர், பஸ்தெயெடுது வரும் கருங்கொக்கங்கள் சிராட்ட, அவைபங்கு கடப்படுத் தாவிளி (Silk paper) கேள்விகளையக் கருடி சிக்கிட்டாகப் புகைத்தோம், இறுதியாக விமானமார்க்காக வந்த தகடுதல் குழுவொள்ளு எரிந்த எமது விமானத்தின் ‘எலும்புக் கட்டடம்’ கண்டது. இன்று அந்தப் பக்கி முழுங்கள், பதி, துளிர் எங்பவற்றை நான் ஏற்க குறைய மறந்தேவிட்டேன். அங்கறை அந்த இடர் நான் என்றெங்கொங்கும் தவறநிடிவிரும்பாத ஒரு துணிக்கரச் செயலாக இன்று என்னவையென்று மேற்கொண்டியின்தாது.

சம்பவமொன்று திகழ்ந்து மடிந்து போனவின்னர் அதனைக் கவுசல் கைந்த நினைப்போடு என்னிப்பார்க்கும் போது ஏழுகிற விளைவையில் மகிழ்வைக் காண்பதைவிட, ஒவ்வொரு நாளையும் நாம் சாழ்ந்த கொண்டிடக்கும் வேலையிலையே இருக்கிறதுச் சுலவையைப் பழகிக்கொள்வது தல்லது. அவ்காறு சாழ்வதாயின குறித்த விஷயத்தை கவிழ்ந்து அலுப்பிக்கத் தடையாக இங்கும் சிறு சிறு

தொல்லைகளையும், தேவையற்ற பயங்களையும் கவனியாது விடுவிட வேண்டும். குறித்த ஒரு வேளை அல்லது நிலைமை நிர்த்தாமாக மனதைவிட்டு மறைந்து போவதற்கு முன்னர் அல்லவே அளவின் உண்மையான பெறுமானத்தை இனங்களுடுகொள்ளக்கூடிய வர்களாக நாம் இப்பது எவ்வளவு நால்வது. அவைத்து அழகம் வாய்க்கப் பெற்றதொகு இளம் பேண்ணை மனமுடித்த என்று நண்பரோருவரைப்பற்றி நான் நினைத்துப் பார்க்கிறேன் — நான் நான் மாப்பிளைத்தோழன், சிறு சிறு கருத்து வெறுபாடுகள் புதாகாரமாசி, சில ஆண்டுகளுக்கிடையில் அவர்கள் விவாதாத்துறையில் செய்து கொண்டனர். “எவ்வளவு ஆண்தமாக இருந்தேராம்” என்பதை நாமிகுவரும் அங்கு அறிந்திருந்தோமாவால் எவ்வளவு நால்வது இருந்திருக்கும்.” என்று அன்றொருநாள் அந்த நண்பன் எனக்குக்கூறி அங்கலாய்த்தான்.

ஏது கைவிரல்கள் பிழை ஏதுமின்றி வழிநடத்தி, மரச்சுறுப்பின் கத்தி ‘கூவன்’ மரச்சுட்டத்தில் எழுத்துக்களை ஆழாகப் பதித்துக் கொண்டது. எனது விடுப்பார்வத்தை எண்ணால் கட்டுப்படுத்த முடிய வில்லை. “இது எப்படி நடந்தது? எங்கள் அடித்த கையுடுக்கு...” அவரும் மனம் புண்பட்டதாகத் தெரியவில்லை. அது பட்டால்த்திக இருந்து போது நடந்தது! “அட்டு” என்றோரு இடம், ஜப்ளானிய சிறு வீரங்கிக்குண்டொன்று தாக்க, நான் இருவு மழுவுமும் பயனியில் எது தேன்; அது உறைந்து விழுத்து விட்டது.” அவரது எதிலியில் கூர்க்கட்டு எழுத்துக்களை வடிவங்கைப்பதை நான் அங்கவிட்டு தேன்; ‘மெயினிசேடியுஸ்பிட்’ — மீன் நினைத்திடவோ ஆகைத்துக்கூட டேன். இப்புலம் நாங்கள் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிற சேராம். ஆண்டுதோறும் ‘கிறிஸ்மல்’ கால்த்தில் நாம் பலமுறைகளில் நெறப் புதிதாக அசை போட ஒன்று கடுவோம்” அயர் என்றும் சிரித்தார். “வேட்க்கையான விஷயம்... எப்பவோ ஒது நான் நாம் யுத்தத்தைப் பற்றிக் கைத்து மகிழ்வோம் என்று, அங்கு என்றும் ஆம் கூறியிருந்தால், தலையைப் பரிசோதித்துப் பார்க்கும் யடி அங்கோக் கேட்டிருப்பேன். அங்கு அதனிடையே வரகும் போது, அது தாகம் போலத் தோன்றியது; ஆணால் இப்பொழுது...”

செதுக்கி முடித்ததும் எழுத்துக்களில் படிந்த நான்களும் அமர்த்தார்: நானு பணியை ஆராய்ந்து பார்க்கப் பின்னாலோ கூக்கி தார். “பலமுறையாகத்தின் பின்னணியில் எழுத்துக்கள் ஆழவில் வெள்ளனயாகத் தெரிகின்றன; சிறிது பழக படும் போது அது மேலும் ஆழாகத் தோற்றுவிக்கும்” என்றார் அவர் கத்தியைத் தாங்கு பொட்டபடி சொன்னார், “காலமெழுக்கும்”

உறைந்து வந்த திருமுகம்

❖ இயல்வாணன்

இரு பிராயத்துத் தோழனே!
பல்வாயிரம் கைங்களுக்கப்பால
நீ கணப்புற்றிருக்கிறாய்.
உனது வரைக்கியம்
சீர் செய்ய முடியாமல் சிதறியிருக்கிறது.
ஒவ்வொளின் ஜீவனை
நீருப்பு திண்ண கொண்டிருக்கிறது.
ஏந்க நிரப்பந்தத்துக்கும் தலை சாய்த்து
இங்கம்
உருக்குவலைந்து போயிருக்கிறது.
உனது பார்வையில்
தன்றுபடி நேர்த்திருக்கிறது.
ஊங்க முடியாத இருளின் சமூலுக்குள்
உள்ளிருப்பு அவைகளிக்கப்படுகிறது.

○ ○ ○

குக்கிய உனது இருக்கத்தின் மீது
எனது ஏங்களை வைக்கிறேன்.
உனது இக்கத்தீன் ஒவி
உனக்குக் கேட்கிறதா?
நாம் கூக் கோத்துத் திரிந்த பொழுதில்
ஞாபகங்களை மீட்டுவோம்.
ஏங்கை விரித்த நம் மன் மீது
நீங்குப் பிழப்பிருந்தது.
அயன் மனிதர்களை நேசித்தோம்.
விதயவிறுந்த இடத்தில்
நமது மொழியை இருத்தியோம்.
விடியலின் திசையோடும் தெரிக்
உந்தை சேர்த்தோம்.
முழுநிலாப் படர்ந் தெரு வழியே
ஏரட்சியில் சேதி சொல்லிப் பாடவிசைத்தோம்.
உன்றென்ன புரட்சி நேர்ந்தது?
ஊக்கவின் பாடவின் எவனஞ் சிதைத்து
நீ வளர்ந்த மடல் பெற்றேன்;
ஏவிக்குள் உறைந்து போகும் உனது குழக் பேஷன்
கீழ்மாணாய் என்ற செய்தியுடன்.



பாந்திராட்சி போல் 7

மாற்றங்களின் போக்கு

★ முருகையன்

“பூர் தடவ, பழங்குட பேசுதினை உண்ண கிடைக்கலூடை விளக்கப்படுத்தின்கூன். இன்னத்திட்டு...”

கெந்திகு இங்கூட்டு வந்ததும் வராததுமாகவும் காரியத்திலே இறங்கியோன். வழக்கமாகப் பரிமாதிக் கொள்ளும் உபாக்ஷப் பேச்சுக்கள் கூட இல்லை. கால் விசாரிப்பது பேசுத் தமிழ்தாயங்களைக் கூட அவன் மற்று விட்டாரன். அவ்வளவு ஆர்வம் போதும்; அவன் அப்புவடக் கீர்த்தநாட்டு மற்றும்ரபாட் விரும்பும் விடபத்தில் அவனுக்கு ஆழமான அரிக்கை உண்டு போதும்!

அப்பு தாம் இந்தும் கொண்டிருந்த தெட்டா வகையத்தைத் தொடர்ந்து இரித்தவாறே கொள்ளார் — (“பட்டி மண்டபம், வழிகாடு மன்றம், மேன்முறையிட்டு மன்றம், கொத்தோர் — இவைகளுடைய பெறுமதினைப் பற்றியும் இன்னும் நங்கால் ஆடாம் வேணும் என்று பேசு நடவடிக்கை கொள்ளாம் பின்னே ...”)

“அதுவே கிடும். இன்னத்திட்டு, இப்போதைக்கு, இப்ப, வேறு ஒரு கேள்வி என்க்குள்ளை தனை ஆக்கி திக்குது.”

“ஏதேனும் அப்படி? புதிய கேள்வி ஏன் தனை தூக்கின்றது? பழைய கேள்வி ஏன் தனை குனிஞ்சது?”

“பட்டிமண்டபமின்னும் வழக்கா^① மன்றங்களும் இப்புறங்கு போசூத் தானோ! இவி அடுத்த சேன் வரட்டுமென், அப்ப பாப்பம்.”

“ஶரி, அவ்வகைனப் பீற்று பார்ப்பாக். இப்ப பிசீஸைக்குள்ளே தனை தூக்கி நில்லை கேள்வி ஏது? எந்த “தலையாய்” கொள்வி ஏது? கொத்து பின்னை...”

செந்திரு செனுமிக்கிறான் தொடக்குகிறான்.

“வாழ்க்கையிலே முன்னேற்றம் வேணும்; மேம்பாடு வேணும் என்று நாங்கள் அடிக்கடி கதைக்கிறம். அதே வேளை, எங்கடை பண்பாடு சிறப்பானது; பாரம்பரியம் மேலானது; அதைப்பேண வேணும் என்டும் சொல்லிறம். சில வேளை எனக்குள்ளை ஒரு ஜமிக்கங் கிளம்பிறதுஞ்சு. முன்னேற்றமும் பண்பாடும் ஒன்டுக் கொண்டு மாறானவையா?”

“ஒன் அப்படி நினைக்கிறாய், பின்னை?”

“ஏனெண்டால்... ஏனெண்டால்...” செந்திரு சற்றே நிறுத்தி யோசிக்கிறான். பிறகு சொல்லுகிறான்— “முன்னேற்றம் எண்ட வட்டங்களைக்கடை நினைவுக்கு என்னென்ன வருகுது? சயிக்கின், கார், விமானம், தொலைபேசி, வாணோலி, தொலைக் காட்சி, எனவில்லை, வசதி... கருக்கமாய்ச் சொன்னால், விழுஞானம் தொழில் நுட்பம் எந்திரமயம்— அதாவது புதுமைகள். மறுபுறத் திலை பண்பாட்டுடைப்பதற்கு யோசிக்கப் பார்த்தால்... மந்திரம், பூசை, சடங்கு, சம்பீர்தாயம், குத்து, பாட்டு, காலியம், புராணம், இன்னும் சொல்லப் போணால் பரத நாட்டியம், கர்ணாடக சங்கீதம் அதாவது பழங்குமியன்! நான் சொல்ல வருந்து என்னெண்டால் அப்பு, முன்னேற்றம் சமன் புதுமை; பண்பாடு சமன் பழங்குமியம் புதுமையும் ஒன்டுக்கொண்டு மாறு. அதே போன்ற பண்பாடும் முன்னேற்றமும் ஒன்டுக்கொண்டு மாறு. இந்தக் கருத்தோட்டம் சரி என்டு நினைக்கிறீங்களா அப்பு?”

“பின்னை கேட்கிற கேள்வி நுட்பமாய் ஆராய்ஞாசு மறுமொழி காண வேண்டிய கேள்வி தான். ஆனால்...”

“ஆனால்?”

“எதையும் அனால் மீறி இலகுபடுத்திப் பார்க்கிறதிலேயும் சில ஆபத்துகள் உண்டு.”

“சுரி, சரி அளவுமிறி இலகுபடுத்தாமல், என்னுடைய புத்திக்கு அகப்படக் கூடிய அளவுக்கு, கணக்காய் இலகுபடுத்தி விளங்கப் படுத்தி விடுங்கோ, அப்பு”

“ஒன்? பின்னையுடைய புத்திக்கு என்ன குறைச்சனி? சும்மா வின் பகிஷ்யாய் விட்டுப்போட்டு, நான் சொல்லுறந்தக் கேன்.”

“சுரி, சொல்லுறந்தோ, கேட்கிறேன்.”

“பண்பாடு பழசெங்கு சொல்லுறதும் பிழை; முன்னேற்றம் புதிசென்டு சொல்லுறதும் பிழை.”

“அப்ப?”

“பண்பாடு என்ற சொல்லுடைய விரிஞ்சு கருத்திஸ்படி பார்த்தால், அது ஒரு மக்கள் கூட்டத்தினுடைய வாழ்க்கை நெறி முறை முழுவதையும் குறிக்கிறது. உணவு, உடை, பழக்கங்கள், வழக்கங்கள், இருப்பிடங்கள், கருவிகள், கொண்டாட்டங்கள், சமயம், வழிபாடு, கலை, இலக்கியம், அறிவுத் தேட்டம், மதி நுட்பம், ஈடுபாடுகள், பொழுது போக்குகள், சட்டம், நிதுவாகம், அரங்கள், விழுமியியங்கள், கருத்துகள், காட்சிகள்— இவைகளெல்லாம் சேர்ந்த ஒரு தொகுதி தான் பண்பாடு. அது குறிப்பிட்ட மக்கள் வாழும் குழல் காலம் என்றவைகளைப் பொறுத்து வித்தியாசங்களைக் கொண்டிருக்கும்.”

“அப்ப, பழங்காலத்திலை குகைகளிலை வாழ்க்கை நடத்திய குலங்குடிகளுக்கும் ஓவ்வொரு பண்பாடு இருந்திருக்கும்.”

“ஓம்.”

“காடுகளிலையும் புல் வெளிகளிலையும் வாழ்க்கை நடத்திய மனிசருக்கும் ஓவ்வொரு பண்பாடு!”

“ஓமோம்.”

“சிற்றார்களிலையும் கிராமங்களிலையும் வாழும் கனக்களுக்கும் ஓவ்வொரு பண்பாடு!”

“ஓமோமோம். பென்னம் பெரிய நகரங்களிலையும் மாநகர்களிலையும் வாழும் மக்களுக்கும், ஓவ்வொரு பண்பாடு இருக்கும். பண்பாடுகள், காலம், குழல்— இவைகளுக்குத் தக்கபடி வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், உலகம் முழுவதுக்கும் பொதுவான சில அம்சங்களும் அந்தப் பண்பாடுகளிலே அமைந்திருக்கும்.”

அந்த அம்சங்கள் எவ்வளத்தையும் திரட்டித் தாண்கிறும் ‘மனிதப் பண்பு’ என்டு சொல்லிந்து!”

“மெத்தச் சரி. மானுடம், மனிதம் என்ற சொல்லுகள் அந்த உலகப் பொதுவான விழுமியங்களைத் தான் குறிக்கின்றன.”

ஞானியார் அப்பு கயிறு திரிக்கிறதைச் சந்தே திறுத்திவிட்டு, தமது புத்தக ஜுக்கங்களிடையே எதையோ தேடுகிறார். அவரிடம்

தேஷப புத்தகம் கிடைக்கவில்லையென்ப போலும். புத்தகம் தேவீம் அலுவலைக் கண்ணிட்டு விட்டு மீண்டும் தாம் இந்த ஏழைநடக்க வருகிறார். உறுத்தியைத் தம் முடியை உற்சூபாட்டுவத் திருடங் குறிதார்.

“உலகத்தார் உண்டென்பது இன் என்பால் கூறவத்து அகைக்காயா கைக்கப்படும்” என்ற வள்ளுவம் இந்த உண்மையைப் பதிவு செய்து வைத்திருக்கிறது.”

“அவரை எண்டால்?” இது செந்திருக்கின்ற கேள்வி.

“பேய்!”

“வள்ளுவம் என்ன சொல்லுது?”

“உலகத்தார்கள் உண்மை என்று தேர்த்து தெளிந்து— உண்டுவற்றை இன்னை என்று மதுக்கிறவர்கள் பேயர்கள்— இது வள்ளுவம். பழந்தமிழுச் சால்ரோர் கொள்கை. பழந்தமிழர் கண்டுகொள்கை என்றாலும் புதுமையை நோக்கிய காட்சி விரிவு அல்லது தொலைப் பார்வை இல்லே பலிச்சிறுகிறது; இன்னையா?”

“ஒக்”— ஜப்பொருது ‘ஓம்’ என்று உச்சரிக்கிற முறை செந்திருக்கு வாய்க்கிறது. அதை நினைத்தோ என்னவோ செந்திகுதிருக்கு கொள்கிறான்.

ஞானியார் சொல்கிறார் — “பண்பாடுகள் பழங்காலத்திலே பழையனால் இருந்தன. கால ஒட்டத்திலே அவை பழையம் கூட கள் திலவற்றை இழக்கின்றன. புதுமை காற்றுகளைப் பிலவற்றத் தம் முடன் சேர்த்துக் கொள்கின்றன. வெறேரு விதத்திலே செல்லு கிறதென்றால், வரம்களையைப் போலவே பண்பாடும் இடையைநா மல் மாறிக் கொண்டே இருக்கிறது.”

“இந்த மாற்றுகள் என்னால் நல்லவையா? வரவேதந் தக்கவையா? விருப்பக் தக்கவையா?”

“மிச்சங் கிக்கவை கேள்விகள்!”

“கிக்கவைகளையும் விடுவிக்க வல்லவர், அப்பு— ஞானியார் அப்பு!”

“ஏன் அப்பிடிக் கொல்லுநாய், பிள்ளை?”

“இறங்க வித்தை வைக்குக்கொண்டு தேடாவைகளையும் திரிக்கத் தெரிஞ்சுவர் அவ்வா, அப்பு? கிக்கவைகளையும் அவர் விடுவிக்கப்பார், ஏற்றும் அனுபவமும் கிக்கவைகளை விடுவிக்க உதவும்.”

“அது மெய் தான். முதலிலே நாங்கள் மாற்றங்களுடைய போக்குவரை விளங்கிக் கொள்ள வேண்டும். மாற்றங்கள் எத்தனை உக்கப்படும்?..”

“இரண்டு உக்கப்படும்.”

“அவை யாவை?”

“இரசாயன மாற்றங்களும் யவுதிக மாற்றங்களும்.”

அப்பு உரகிக்க இருக்கிறார். “பின்னே சொல்லுறுதிலே பிழை இல்லை. ஆரம்ப விஞ்ஞானத் துறைகளைப் படிப்பிக்கிற ஆசிரியர்கள் அப்படித்தான் சொல்லித் தருவார்கள். அந்தத் துறைகளைப் பொறுத்த வரையிலை உந்த மறுமொழி சரி தான். ஆனால் மாந்தரங்கள், ஆப்கூடத்திலே நாங்கள் எடுத்த ஆராய்விற உப்புகள், காரங்கள், அமிலங்கள், திண்மங்கள், திரவங்கள், வாடுக்கள்—இவைகளோடே மாத்திரம் நின்று விடுவதில்லை. நிலமும், நீரும், கடலும், வானமும், கல்லும் மலையும் உயிரினங்களும், வாழ்க்கை நிலைகளும், சமூகச் செயற்பாடுகளும்— இவை எவ்வாறே ஒரு கணமேனும் நில்லாயல் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. மாற்றங்களின் தொடர்ந்த ஒட்டம் தான் காலம். மாற்றங்கள் எல்லாம் அலிலப் பொதுவான சில விதிகளின் படி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த விதிகளைப் பற்றிய அறிவை இயங்கியல் என்று சொல்லுவார்கள்.”

“ஓ! இயங்கியல், இயங்கியல்!” செந்திரு அவுக கடந்த மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு எழும்புகிறான். தான் இருந்த திண்ணைக் குந்திலிருந்து தன்னையறியாமலே துள்ளிக் கிணம்பிய அந்தச் செய்கை அவனுக்கே சிறிய வெக்கமாயிருக்கிறது. மறுபடியும் திண்ணையில் அமர்ந்தவாறே அவள் தொடர்கிறாள். “இயங்கியல் இயங்கியல் என்று அடிக்கடி கேள்விப்படித்திருக்கிறன, அப்பு. அதைப் பற்றி எத்தனையோ பேரைக் கேட்டுப்பாததிட்டென். ஒருத்தரும் சரியாய் மறுமொழி சொல்லுகினம் இல்லை. நிக்கள் அதைப்பற்றி கொஞ்சம் வடிவாய்ச் சொல்லித் தாங்கோ”.

“அதுக்கென்ன! அது தானே நாங்கள் தொடங்கியிருக்கிறது. ஒரே நாளிலே முழுவதையும் அறிஞ்சுக் கொள்ளிறதுகயிட்டம். கொஞ்சம் கொஞ்சமாய்த் தெரிஞ்சு கொள்ளுவது. இயங்கியலிலே, பின்னை, ஒரு சில முக்கியமான விதிகள் இருக்கு. இவற்றைப் பற்றி முதலிலை எடுத்துச்சொன்னவர் ஒரு ஜே'மன் மெய்யியல் அறிஞர். அவருடைய பெயர் ஹெ'க்ஸ். அவருக்குப் பிறகு காஸ்மாக்கம், ஃபிடெற்றி ஏங்கல்கூ இந்த விதிகளை வீரச்சுக் கெப்பம் பண்ணி விளங்கப்படுத்தி இருக்கிறார்கள், இந்த இரண்டு பேருக்கும் பிறகு

வெளிலும் இயங்கியல் விதிகளை எப்படிப் பிரயோகிக்கிறது என்ற நுணுக்கங்களை செய்கை முறையிலே காட்டி உணர்த்தி வைச்சார்”

“அப்படி என்டால், இந்த அறிஞர்களுக்கு முந்தி இயங்கியல் விதியள் இருக்கவேண்டியா?..”

“இதென்ன பிள்ளை கேள்வி? நியூந்றனுக்கு முந்தி, புதியிரப்பு விதி இருக்கவில்லையா?”

“ஓ, ஓ. நான் பிழையாய்த் தான் கைதச்சிட்டென். பானி மென்றிலை அல்லது சட்ட சபையிலை ஆக்கப்படுற சட்டங்களை விடைக்கக் கொண்டு அப்படிக் கேட்டுப் போட்டென். நீங்கள் சொன்னிற இயங்கியல் விதியள், விஞ்ஞானத்திலைவருற விதியனைப் போலை உள்ளதுகள். இல்லையா அப்பு?..”

“ஓம் பிள்ளை; நீ சொல்லுறது சரி. விஞ்ஞான விதிகளிலேயும் ஆய்வியல் விதிகளிலேயும் கூட, இரண்டு மூன்று விதமானவை இருக்கு. எடுத்துக்காட்டாக, இரசாயனம், பொதிகம், உயிரியல் இப்படிப்பட்ட துறைகளிலே நாங்கள் படிக்கிற விதிகள் ‘துறை சார்ந்த விதிகள்’ மற்றது. இயற்கை அல்லது சமுதாயம் அல்லது ஒரு குறிப்பிட்ட ஆய்வுக்குத்துறை ஒவ்வொன்றிலும், வருகிற எல்லா தொடர்புகளையும் விளக்கப்படுத்துகிற விதிகள் ‘பொது விதிகள்’ இனி, இயற்கை, சமுதாயம், கிந்தனைகள் எல்லாவற்றையுமே ஒருங்கே தழுவி உள்ளடக்குகிற விதிகள் அவிலப்பொது விதிகள் அல்லது ‘முழுமுதல் விதிகள்’ என்ற சொல்லப்படக் கூடியவை. நாங்கள் இப்பொழுது விளக்கிக் கொள்ள முயலுகிற இயல்கியல் விதிகள் ‘முழுமுதல் விதிகள்’ என்ற வகையிலே அடங்குகின்றன.”

“அப்படியென்டால், அப்பு, எல்லாமாய் ஏத்தனை இயங்கியல் விதியள் இருக்கு? ஒரு இருபது இருபத்தைஞ்சு, இருக்குமா அப்பு கெகிக்ட்டமிட்டுச் சிரிக்கிறார். “இல்லப்பிள்ளை, அப்படி மூன்றுமில்லை; இருபது இருபத்தைஞ்சோ, நூறு நூற்றையாகதோ என்று பயப்பட வேண்டாம். இயங்கியிலே வருகிறவை மூன்றே மூன்று விதிகள் தான்.”

“முன்டே மூன்டு விதியள் உடனை சொல்லுங்கோ. அந்த மூன்டு விதியளையும் சொல்லுங்கோ..”

“கடுமையாய் அவசரப் படுறாய், பிள்ளை. சரி. சொல்லி நெனோ! முதலாம் விதி— தெர்கையளவு மாற்றங்களிலிருந்து பண்பியல் மாற்றங்கள் நிகழ்வுதைப் பற்றியது; இரண்டாம் விதி— எதிர் தளின் ஒருமையும் மோதலும்; மூன்றாம் விதி— எதிர்மறுப்பின் எதிர்மறுப்பு.”

“வனு சிம்பிளோய்ச் சொல்லிப் போட்டங்கள். சொல்லுது கூகம்; வினங்கிறது தான் கரைச்சல் போலை இருக்கு. அப்பு எல்லாத்தையும் ஒவ்வொண்டைய் ஆறுதலாய் வினங்கப்படுத்தி விடுவீங்கள் தானே? அதைப்பற்றி எனக்குப் பயயிக்கல். அச்சமிக்கலை, அச்சமில்லை, அச்சம் என்பதின்லையே”. செந்திரு பாடத் தொடக்குகிறாள். பின்னர் பாடலை நிறுத்திவிட்டுச் சொல்லுகிறாள் — “எதுக்கும் அந்த மூண்டு விதியளையும் சொல்லளவிலை எண்டாலும் தான் நினைச்சு வைச்சிருக்கிறது முக்கியம். வினக்கத்தைப் பிரக பாப்பம். அந்த விதியளை நான் ஒருங்கால் திருப்பிச் சொல்லு ரென். சரியோ எண்டு பாருக்கோ.”

“சரி, பின்னளை. சொல்லு.”

செந்திரு தான் சற்று முன் கேட்ட விதிகளை நினைவு கூர்த்து திருப்பிச் சொல்லுகிறாள். “முதலாவது — தொகையளவு மாற்றங்களில் இருந்து பண்பியல் மாற்றங்கள் வருகின்றன. இரண்டாவது — எதிர்களின் ஒருமையும் மோதலும்; முன்றாவது — எதிர்மறுப்பின் எதிர்மறுப்பு. சரியா அப்பு?”

“மெத்தச் சரி, மெத்தச் சரி. நூற்றுக்கு நூறு சரி”. அப்பு அவளை மெச்சிப் பாஞ்சாட்டுகிறார். “இனி, நாங்கள், ஒவ்வொரு விதியையும் தனித்தனியாய் எடுத்துப் பார்ப்பம். முதலாவது விதி மாற்றங்களைப்பற்றிப் பேசுகிறது. இது பின்னள்க்குத் தெரியும் ...”

“மாற்றங்கள் எண்டால், என்னத்தினை ஏற்படுகிற மாற்றங்கள்” செந்திரு ஒரு கேள்வியை முன்வைக்கிறாள்.

“பொருள்களிலே ஏற்படுற மாற்றங்கள். எங்களுக்குத் தெரியும் — உலகமெங்கும் பொருள்கள் நிரம்பியிருக்கின்றன. இந்துப் பொருள்களிலே பெரும் பகுதி சடப்பொருள்கள். வின்வெளி பரந்து விரிந்து எல்லையில்லாமல் நெடிதுயர்ந்தும் ஆழ்ந்தும் கிடக்கிறது. இந்த வெளியிலே ஓலட்ச கோடிக் கணக்கிலே உடுக்கள் படு வேகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன...”

“உடுக்கள் எண்டு நீங்கள் சொல்லிறது நட்சத்திரங்களைத் தானே?”

“ஓம், பின்னளை. இந்த உடுக்களிலே சிலவற்றுக்குச் சிரகங்கள் அல்லது கோள்கள் இருக்கின்றன. கோள்கள் உடுக்களைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. கோள்கள் சிலவற்றுக்குச் சந்திரன்கள் அல்லது துணைக் கோள்கள் இருக்கின்றன. எங்களுடைய பூமி ஒரு கோள். அது பின்னளக்குத் தெரியும் தானே! பூமிக்கு ஒரு சந்திரன் உண்டு. திங்கள் என்றும் நிலவு என்றும் நாங்கள் அதைக்

என் மகிழ்ந்து பட்டுறம். கவிஞர்களுக்கும், காதலர்களுக்கும் திரைப்படத் காரர்களுக்கும் சந்திரனைக் கண்டால், சடாரெஞ்சு பாட்டு வரும், இல்லையா பின்னை?'' ஞாவியார் அப்பு 'நக்கிடா மற' சிரிக்கிறார்.

“ஏதேது! கைத எங்கை எல்லாமோ ஓடி அவன்குச திரியுது. பகிடியை விட்டிட்டு...”

“ஓ. பகிடியை, ‘விட்டதானே’ வேணும்? சரி, சரி. நாங்கள் எங்களுடைய முதலாம் வீதிக்கு வருவது. எங்களுடைய பூமி குரியன் என்ற உருவைச் சுற்றி வருகிறது. பூமியிலே உயிரினங்கள் இருக்கின்றன. உயிரினங்களிலே தாவறங்களும் விவரங்களும் உண்டு. விளங்குகளிலே மிகவும் முன்னேறிய ஓர் இனக் மனித இனம். மனிதர்கள் சமுதாயங்களாகக் கூடி வாழ்கிறார்கள். மனித வாழ்க்கையிலே, ஒரு காவத்தில், கருவிகள் தோன்றின; என்னொங்கள் தோன்றின; மொழிகள், தோன்றின; சிந்தனைகளின் உயர்ந்த வடிவங்கள் தோன்றின; செடல் முறைகள் திருந்தி நுட்பமாயின; தாம் அறிந்த பிரபஞ்சத்தில், மனித இனம் சிறந்து முன்னேற்றிறு; இன்னும் முன்னேறிக் கொண்டே போகிறது. இவை எல்லாம் ஒரு பெரிய இயக்கம்; இவை எல்லாம் மாற்றங்களின் திரட்சி—முதிர்ச்சி — வளர்ச்சி. அகிலத்தினுடைய இந்த மாற்றங்களின் பேரக்கை அவசி ஆய்ந்து கண்டறியப்பட்ட முழுமுதல் விதிகள் தான் இயங்கியல் விதிகள். அந்த விதிகளிலே முதலாவது விதி இரண்டு விதமான மாற்றங்களைப்பற்றிப் பேசுகிறது.”

“சகுங்கமாய்ச் சொன்னால், இயற்கை, சமுதாயம், அறிவுத் துறையள்— இந்த எவ்வாய் பொருள்களிலையும் ஏற்படுத் தாற்களைப் பற்றித்தானே முதலாம் விதி சொல்லுது?”

“ஓம், பின்னை.”

“ஏன் அப்பு கயிறு திரிக்கிற வேலை இன்னும் ஓடியேல்லையா?..”

“இல்லைப் பின்னை; மிகச்தத்தை நாளைக்குத் திரிப்பம்..” அப்பு தமது அலுவலை நிறுத்தி, குறைவேலையில் நிற்கும் தேடாவளையத்தைச் சுருட்டி ஒரு கட்டுப் போடுகிறார். மிசு இழைக் கயிற்றையும் எடுத்து ஒழுக்கமாய் ஒரு கடகத்துள் வைக்கிறார்.

“பொழுதும் படுகுது. மிசுமுள்ள இயங்கியலை வேறை ஒரு தடவை பாப்பம்..” அப்பவின் வாம்புக்கு என்னைய் விட்டுக் கொளுத்திக் கொடுத்துவிட்டுக் கெந்திரு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.



பயன்பாடு

மன்னம் பேரியிலிருந்து
கொண்டவரி வரை...
தேசிய வாழிகளுக்கு

கிழுஷாந்தியிலிருந்து
கொண்டவரிவரை...
பிரிவினெவாழிகளுக்கு

‘சனாதிபதிக்கு
முதல் தந்தி நானே’
எங்கள் அரசியலாருக்கு

‘ஆணைக்குமுடு விசாரணைக்கு
ஆணையிட்டது நானே’
சனாதிபதிக்கு

பெண்ணிடுதலையாளருக்கோ
இனி வரும் மாநாடுகளில்
மேலதிக புள்ளி விபரத்துக்கு

பாவியல் வல்லுறவா...
சுற்பழுப்பா...
சொற்பிறப்பாராய்ச்சியாளருக்கும்

அப்பப்பா...
எத்தனை பேருக்கு
பயன் படும் பிறப்புகள்

— என். சன்முகலிங்கன் —

நம்பிக்கை

* த. ஜெயசீலன்

ஏழையே.... நீ எல்லாம் இழந்திழிந்து
கோமண்த்து
ஙன்றியெனத் தனா அலைந்துள்ளாய்?
கவலைவிடு!
கந்தலினைக் கூப்பாற்று! உன்
கண்களிலே மீதமுள்ள
கோஷப் பொறிகளைக் குவித்துக்கொள்!
நெஞ்சிலொரு
மூலையிலே அங்கும் நம்பிக்கை முளைசேமி!
ஒன்றுமே இல்லாத அமாவாசை
“ஓளிமுதலாய்” வந்திடுமே.....
நீ உனக்குள் “மதி”யிருந்தும் ஏன்மறந்தாய்?
கந்தலிலே கறைகள் சேராமல்
அதன் நெசவு
நூற்குளைந்து போகாமல் நோன்புடிரு!
துணிவென்றும்
கம்புங்கு வா! உந்தன்
கடைசிச் செத்துய்க் கட்சைக் கந்தங்களே...,
“மானத்தை” காப்பதற்கு!
ஆறுதல்களான்.
மானத்தை விற்கா மனிதனினை வரலாறு
சாகவிடாதெயா! விதியென்றும் எதிர்க்காற்று
உன்வளத்துக் கடித்தோட் நான் உண்ணுயர்த்தும்;
அதுவரைக்கும்
“எதிர்க்காற்றை” வலித்து எதிர்வுகொள்.
ஓயாதே!



இன்றைய நோக்கில் பண்டைத் தமிழிலக்கியம்...3

பேரவீரியர் நா. சுப்பிரமணியன்

பண்டைத் தமிழிலக்கியம் தொடர்பாக இற்றை வகர நிகழ்ந்துள்ள ஆயுவுகள், அவ்விலக்கியங்களை உரியவாறு புரிந்து கொள்வதற்குத் தடையாக உள்ள கூறுகள் என்பன தொடர்பான என் மனப் பதிவுகளிற் சில முன்னைய இதழ்களிற் சுட்டப்பட்டன. இனி அவ்விலக்கியப்பரப்பைப் பற்றிய புரிதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான சில சிந்தனைகள் இங்கு முன் வைக்கப்படவுள்ளன.

மேற்படி இலக்கியப்பரப்பைப் புரிந்து கொள்ள முற்படும் போது முதலில் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய கூறுகள் இரண்டு.

(அ) அவை தாம் எழுந்த காலப்பகுதிகளின் சமூகத்தனது களோடு கொண்டிருந்த உறவுகளை.

(ஆ) அவ்வக்கால மளித்தெய உணர்வு நிலைகளை அவ்வாக்கங்கள் எந்த அளவுக்கு பிரசிபலித்து தின்றன என்பது. சுருங்கக் கூறுவதானால் “‘மேற்படி இலக்கியங்களின் சமூகச்சார்பு எத்தகையது?’” என்ற வினாவை எழுப்பிக் கொண்டே அவ்விலக்கியப்பரப்பை நாம் அறுக வேண்டும்.

நமக்குக் கிடைக்கும் பண்டை இலக்கியங்களில் தொன்மை வாய்ந்தவை எங்கொள்ளப்படும் சங்க இலக்கியமானது தமிழர் சமூகாய வரலாற்றின் ஒரு ‘நிலைமாறுகால’ பிரசவம் எனக்கருதப்படுவது. தொன்மையான இங்கீருமுச்சமூகதாய நிலை கிடைத்து அதன் வேர்களைப் புதிய உடைமைச் சமூதாயம் உருவாகிக் கொண்டிருந்த காலங்ட்டத்தின் பல்வேறு தன உணர்வோட்டங்களின் பதிவுகளாகவே அவை கொள்ளப்படுகின்றன.

இனக்குமுச்சமூதாயம் பதுத்துவதை வாழும் பள்ளப்பகுதிகளைத்து. உடைமையுணர்வு கருக்கொள்ளாத அச்சுமூலில் உறவுகளுக்குள் அது காரணமான போட்டி பூரல் என்பன உருவாக வாய்ப்பு இல்லை. பாணம், குத்தர் முதலிய கணவருர்கள் தத்தம் வாழுக்கைத் தேவை

கனை அக் குழுச்குழுக்களேயே நிறைவு செய்து கொள்வதற் கான வாய்ப்புக் கொண்டதாகவும் அச் சமுதாயத்தை திகந்திகுக் கும். ஆன்—பெண் உறவானது புருக்காரணிகள் எதனையும் சார்ந்திராத நெஞ்சுக் கலப்பாக அமையும் வாய்ப்பு அச் குழுவில் அதிகம். இவ்வாறான சமுதாய நிலை உடைமையுணர்வின் முனைப்பால் பெரிதும் மாற்றம்கூடியது. உடைமைக்காக அயல் வர்களோடு மட்டுமல்லி உறவினரோடு கூட போர்கள் நிகழ்வின் நிலை. இரத்த ஆறு பெருக்கொடுக்கத் தொடங்குகிறது. இன்குமுக்களின் சிறையின் மீது குறுதில் அரசுகளும் முவேந்தராட்சியும் கட்டி யமைக்கப்படுகின்றன. பகுத்துண்டு வாழும் பண்பு விடைபெறத் தொடங்கிய அச்குழுவில் பாளர், குத்தர், முதலியோர் தம் வாழ்க்கைத் தேவைகளை தீர்க்க செய்து கொள்வதற்கு 'பழுமரம் தேடும் பறவை போல்' அவைய நேர்கிறது. கட்டந்தவகையில் நிலவிய நெஞ்சுக் கலப்பு ஆகியகாதல் சமுதாய ஏற்புடைமை நோக்கில் திருமணம் என்ற செயல்முறையை மையப்படுத்தியதாக— இலட்சியப்படுத்திய தாக மாற்றம் எய்துகின்றது. குடும்பவாழ்க்கைக்கான பொருள்களுக்கு தல் என்ற தேவையானது மனைவியிடமிருந்து கணவனைப் பிரிந்து செல்ல வைக்கிறது.

சூறின்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய இயற்கைச் குழல் களில் அவ்வாறு மன்னோடியைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மாந்தர் நாள்நடையில் மருத நிலத்தின் மேலாதிக்கத்துக்கு உட்பட்டநேர்கிறது. அதன் வளமும் அங்கு கிடைக்கும் ஒய்வு நேரமும் பண்பாட்டுநிலையில் அது எழுக்கிபெற அடிப்படைகளாகின. சிந்தனை, கணையுணர்வு என்பன இந்நிலத்தில் வளரவாயின. அதேவேளை பரத்தைமை என்ற ஒழுக்கக் குறைபாட்டுக்கும் இச் குழல் வழி சமைத்தது. சங்கப் பாடல்கள் ஊடாக நமக்குப் புலப் பட்டு தீர்க்கும் சமுதாய வரலாற்றுக் காட்சி இதுதான்.

இவ்வாறான வரசாற்றுப் பணக்கப் புலத்தில் சராசரி மனிதமனச் சாட்சியின் குரல்களாக— இயல்பான உணர்வெழுச்சிகளின் வெளிப் பாடுகளாக அமைந்தன என்பதே சங்கப் பாடற் பரப்பிற் பெரும் பகுதிக்குரிய தனிச் சிறப்பாகும். ஒத்த அங்பால் ஆன்—பெண் இணையும் காதல், அது திருமணத்தில் நிறைவெய்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பெண் எந்தும் மனத் தவிஷ்டு, குடும்பவாழ் விள் மகிழ்ச்சியிலே உடைமையுணர்வால் ஏற்படும் தற்காலிக பிரிவுத் துயர், கணவனின் பரத்தை ஜொழுக்கத்தால் மனைவிக்கு ஏற்படும் உளத்தாங்கம் முதலியணவாக ஆன்—பெண் உறவை மையப் படுத்தி அமைந்த பாடல்கள் ஒருவகை. [இலக்கிய மரபு இவ்வகைக்கு 'அகம்' எனப் பெயரிட்டது] உடைமையுணர்வின் மனப் பால் போர்வீரம் முதன்மைக் கணிப்பைப் பெற்றிருந்த அன்றைய

குழலில் வீரன் புச்சி— தலைவன் புச்சி— பாடுகள், உருவாகிட்டும் புதிய அதிகார வர்க்கத்தை மகிழ்வித்துத், கொடையாளர்களை (வள்ளுக்களை) ஏத்துதல், சமுகத்தின் பொது தலை நோக்கிலான் கருத்தோட்டங்களை முன் வைத்தல் முதலான நோக்கங்களில் அமைந்த பாடங்கள் இன்னொரு வகை. [இவற்றை இலக்கிய மரபு ‘புறம்’ என்றது.]

இவ்விருவகைகளிலும் அமைந்த சங்கப் பாடங்களிற் பெரும் பாலானவை வெளிப் பாட்டு நிலையில்— சொல், கற்பண, உத்தி மூதலியவற்றில்— ஒரே தன்மை வாய்ந்தவாக அதாவது ‘வாராப் பட’த் தன்மை கொண்டங்வாகக் காணப்படுகின்றன என்பது இவற்றின் மீதான நமத விமர்சனம். ஆயினும் இப் பாடங்களுட் சிலவற்றின் உள்ளிடாகப் புலப்படும் ‘மனிதம்’ காலங்கடந்தும் வாழும் தகைமை உடையது. வை மாதிரிக்காகச் சிலவற்றை இங்கு கட்டலாம்.

உடைமைச் சமுதாயம் தண்ணிச்சையாக உருவாகும் காதலை வரவேற்கும் இயல்புடையதாகும். அது பொருளியல் தகுதி, உறவுத் தொடர்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டே ஆண்—பெண் இணைப்பைத் தீர்மானிப்பது. சங்காலத்தில் உருவாகிக் கொண்டிட ஆந்த உடைமைச் சமுதாயமும் இத்தகு உணர்வு கொண்டதாகவே திகழ்ந்திருக்கும். ஆனால் அன்றைய பலவர்கள் தண்ணிச்சையாக— இயல்பாக— எழும் காதலைப் போற்றியுள்ளனர்; அதன் அடிப்படையில் எழும் உள்ளத் தனிப்புக்கள், மன நிறைவுகள் என்பவற் றையே தமது முக்கிய பாடுபொருளாகக் கொண்டுள்ளனர். இந்த வகையில் காலம் கடந்தும் வாழுவதில் ஒரு காதல் கித்திரம்:

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயன் நீச் போல
அண்புடை நெஞ்சம் தான் வலந் தனவே

(குறந் தொகை: 40)

முன் நிபந்தனைகள், புறக் காரணிகள் ஆகிய எவற்றையும் சார்ந்திராமல் இயல்பாக நிகழும் நெஞ்சக் கலப்பு இது. இப் பாடங்கள் செய்தி இண்டி, மொழி, மதம், வர்க்கம், நாடு ஆகிய அணைத்துப் பிரிவுகளையும் கடந்து நிற்கும் ‘அண்பு நிலை’ ஆகும். சங்ககால அகப் பாடந் பரப்பின் அடி நாதமான உணர்வு நிலைக்குத் தனிக் சான்றாகச் சுட்டக் கூடிய பாடல் இது.

சங்கப் புதுப்பாட்டுகள் பலவும் பொதுவாக மன்றார்கள் அல்லது தலைவர்களின் போர்வீரர், கொடைச்சிறப்பு, நாட்டுவளம், ஆட்சித்திறன் என்பவற்றை எடுத்துப் பேசுவள் என்றே கருதப்படுகின்றன. இவ்வகையில் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்து வாழும் 'அறிவு ஜி'வாக அன்றைய புலவர்கள் பலரும் விளங்கினர் என்ற கருத்தும் உள்ளது. இவ்விரு கருத்துக்களும் முழு நிலை உண்மைகள் அல்ல. சமூகத்துக்கு எக்காலத்தும் பயன் தரவல்ல விழுமிய கருத்துக்களையும் புற இலக்கியப் பறப்புக் கொண்டுள்ளது. புலவர்கள் மக்கள் நன்று கருதி மன்றார்களுக்கு 'இடத்திறரக்க' வல்லவர்களாகவும் திகழ்த்துள்ளனரா. இப்பண்பு என்றும் போற்றாத குரியது என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை.

சமூகத்துக்கு எக்காலத்திற்கும் பயன்படவில்லை விழுமியங்கள் என்ற வகையிலே பகுத்துங்கு வாழும் பண்பு, தனக்கொலைவாழாது பிறருக்காக வாழும் பண்பு என்பன தலையாய்கள். இவையே (பின்நாளில்) அறம் எனப்பேசப்படுவதன் அடியூற்றுக்கள் ஆனும். இனக்கும் சமுதாயத்தில் நிலகிப் பகுத்துங்கு வாழும் பண்பானது அச்சமுதாயம் நிலைகளைந்து உடைக்கூச் சமுதாயம் உருப்பெற்ற குழு நிலையில் குறுநிலத்துலைவர்களின்கும் மன்னரைகளின்தும் கொடைப் பண்பாகப் பரிணாமம் ஏப்புப்பது. இத்தக்கொடைப்பண்ணையைப் படித்தியே 'ஆற்றுப்பட்ட' என்ற இலக்கிய வகை அன்று முகிழ்த்தது. கொடைபெற்ற புலவரெனாருவன் 'தாங்கெபற்ற இன்பத்தை ஏனைய வர்களும் பெறவேண்டும்' என்ற நல்லோக்கில் இன்னேருவனை வழிப்படுத்தல் என்பதே 'ஆற்றுப்பட்ட'யின் தொளிப் பொதுன். இனக்குழுச்சமுதாயத்தில் பாதுகாப்பை இழந்த பாணர், கூத்தர் முதலிய கலைஞர்கள் வள்ளுக்களை நாடி நெடுந்தாரம் வழி நல்லமேத்தொள்ள நேர்ந்த காட்சியைச் சங்காசல ஆற்றுப்படைகளில் நோக்கவாம்.

உடைமையானர்களான ஒருநிலத்தலைவர்களும் மன்றார்களும் வள்ளுக்களாத திகழ்வுத் தொத்தியமான ஒன்று தான். ஆனால் இரவு வர்களைன புலவர்களே வள்ளுக்கமயுடன் திகழ்ந்துவர் என்பதற்கு பெருஞ்சித்திரனார் யான் தக்கசான்றாகின்றது. அப் பாடல்;

இன் நபந் துறைநர்க்கும், நீங்ந் துறைநர்க்கும்
பண் மாண் ஏற்பின் நின் கிளை முதவோர்க்கும்,
கடும்பீன் கடும்பீசி தீர யாழ தீக
நெடுங்குறி யெதீரிப்பை நல்லியோர்க்கும்,
இன்னோர்க் கெவைாது என்னொடுஞ் குழாது
யல்லாங்கு வாழ்ந்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்குஞ் கொடுமதி மனவிழி வோயே!

பழந்துங்கு முதிர்த்துக் கிழவன்
திருந்து வேற் குமணன் நல்கிய வளனே

(புறநானூறு 163)

பரிக் கெற்று வந்த பொருளை உடைமையாகக் கருதிப் ‘பெட்டி யிற் பூட்டி’ வைக்காமல் எல்லோருக்கும் அள்ளிக் கொடு என மணைவியிடம் கூறுகிறார் இப்புலவர், உடைமைச் சமுதாயம் உருவாக வரும் குழ் நினையிலும் பண்ணைய பொதுகைப் பண்பை— பகுத் துண்ணும் நெறியை—ப் பேணும் புலவரைச் சமுதாயத்தின் மனவிரிவைப் புலப்படுத்தி நிற்கும் பாடல் இது.

உடைமைகளைத் தணியொருவராக அநுபவிக்காமல் எனவுருக்கும் எழுங்கி வாழும் உயர் பண்கைப் சங்க காலப் புலவரைச் சமுதாயம் பேணி நின்றமைக்கு வேறு சில சான்றுகளையும் காட்ட முடியும். குறிப்பாக, புறநானூறு 182ம் பாடல் இவ்வகையிற் திறப்பாகச் சுட்டத்தக்கது. ‘உடைமை அம்ய இவ்வுவகம்’ எனத் கொட்டுக் கும் அப்பாடல், இத்தகையவர் களைத் ‘தமக்கெண் வாழாப் பிறங்க குரியாளர்’ எனக் குறிப்பிடும். ‘இத்தகை நல்லோர் இருப்பதனால் கான் இந்த உலகம் இன்னும் அழிந்துபடாமல் நிலையாக இருக்கிறது’ என்பது அப்பாடலின் சாராம்சம்.

சங்கஇலக்கியப் பரப்பில் உள்ளிடச்சகப் புலப்பட்டு நிற்கும் ‘மனித’த் துக்குக் கான்றாக—வகைமாதிரியாக—ச் சிவற்றை தோக்கேனாம். மாறிவரும் சமுதாய தினவைனில் மாறாது நினை பெற்று நிற்கும் உயர் விழுமியங்களைப் போற்றியவர்கள் என்றவகைமிலேயே சங்கப் புலவர்கள் கான்றோர்கள் என்பப்பட்டனர். சங்க இலக்கியப் பெரும் பரப்பிலே பல பாடல்கள் ஒரே தன்மை வாய்ந்தன வாரா—ஒரே அச்சின் வார்த்தன போன—க்காட்சி தந்தாலும் மேற்குறித்தவாறான சில பாடல்கள் அவற்றின் சமூகச் சார்பு காரணமாக நிலைத்த வாழ்வு பெறுவதனா.

சங்க இலக்கியங்களை அடுத்து எழுந்தனவ எதிர்வகையில் இருக்குறன். சிலப்பதிகாரம், மனிமேகலை என்பன நமது கவனத் துக்க ஏருளின்றன. இவற்றைப் பொதுவாக அறநூல்கள், சமய சார்பு நூல்கள் என்பனவாக கவனம் சுட்டிப் பல நும் வீரித் துகைத்த வந்துள்ளனர். நால் இங்கு முக்கியமாக தோக்கவேண்டியது அவற்றது சமூகச் சார்பையோச்சும்.

அரச என்ற சிலுவனம் தோன்றி நினை பெற்றுவிட்ட குழல் அது. ஆட்சிபதிகாரத்தில் ஊழுங்கள், உட்பொல என்பன தோன்கின்றன. பொருளியல் நிலையில் ஏற்றத் தாழ்வுகள் தோன்றி நினை பெற்று

விட்டன. மங்கர்களின் வரிவகுளிப்பு மக்களை வருத்தத் தொடர்வுகின்றது. சமூகத்தில் வருமை ஆண்களின் பரந்தையொழுக்கம் எல்லை மீறிச் செல்கிறது. பணம் படைத்த ஆண்கள் உரிமை மனை விலையிட்டுக் காமக்கிழுத்தியாருடன் ஆண்டுக்கணக்கில்வாழும்நிலை. இவ்வாறு நாடு, சமூகம், குடும்பம் ஆகிய பல நிலைகளிலும் உருவான பிரச்சினைகளின் பகுப் புதுத்தித் தான் மேற்படி மூன்று தூல்களையும் நாம் நோக்க வேண்டும்.

திருக்குறள் ஒரு இலட்சியம்; பிரச்சினைகளைத் தூமூலமொன்று வாழ்வுக்கான எதிர்பார்ப்பு; இன்றில்லா விட்டாலும் நாளையாவது நன்மை விளையும் என்ற நம்பிக்கை.

சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம்; யதார்த்த சமூகத்தைக் கலைக் கண்ணோடு பிரதி செய்யும் முயற்சி; நடைமுறை உண்மைகள், தொண்மங்கள், நாட்டார் மழக்கியற் கலைமரபுகள், மூன்னைய இவக்கிய மரபுகள் முதலியவற்றின் கலவை. ஒரு சமையான காலங்கூட.

மணிமேகலை சமூகவாழ்வியல் பற்றிய அவ நம்பிக்கை; துண் பியல் நோக்கு. அத்துடன் (வறுமைக் கெதிராக) பசிப்பினி தீர்க்கும் ‘அழுத சூரி’ என்ற கலவும் கலந்தது.

திருக்குறள் ‘மனிதம்’ என்ற தளத்தில் உறுதியாகக் காலான்றி திறப்பது. சிலப்பதிகாரம் மதத்திலும் கால்வைத்தது. மணிமேகலை மதத்திற் காலான்றி தின்று ‘மனித’த்தையும் கவனத்திற் கொண்டது.

—வளரும்—

“நூடா எத்தை விட கற்பனைத்திறன் முக்கியமானது. ஏனோனில் ஞானம் மட்டானது கற்பனைத் திறனோ உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆட்கொள்கிறது. மூன்னேற்றத்தை ஆக்குவிக்கிறது” மூன்னேற்றத்தின் பரிணாமம், வளர்ச்சிக்கான மூல ஊற்றாட இகழ்கிறது. சுறாராகச் சொன்னால் கற்பனைத் திறன் விஞ்ஞான ஆராய்ச்சியில் யதார்த்தமான காரணியாகும்.

ஆ, ஜெயஸ் ஸ்டெடன்
வி ஞானமும் கற்பனையும்

கலைந்து போன கோலங்கள்

இந்தத்தார்

விரைவு, நீண்ட வரி சூதாரப் பாம்பாய் வரைந்து செல்கிறது. எங்கும் தெரிந்த முகங்கள். ஒ... அது வசந்தி, பின்னுக்கு நிசான், அதோ மேறி கொலின்... பக்கத்தில் ஒரு விவாக்கி... ஒ அவனுக் கோலிரா எா? இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதோ இவனது முறை வத்து விட்டது.

என்ன பெயர்?... கே... ஜேனுகாபிரியதர்ஷனி, செயல்து தியாம்பிள்ளை. தனது அடையாள அட்டை இலக்கத்தையும் பதிந்து விட்டு அவசரமாக வெளி வேறிக் கொண்டிருந்தாள். முகந் தில் வழிந்த விழர்வெவ்வைக்கையை என் வழிந்தபடி திரும்பிய போது உள்ளங்கை பிச பிகப் பாக; எதிலாவது துடைக்கவேண் மூட போல் இருந்தது. அப்பாடு... என்னமாய்க் காத்து விசுது... வரிசையில் மூச்சடைக்க நிற்ற வனுக்கு வெளியே வந்த போது விசிய மென்னிய காற்று சுமாகத் தான் இருந்தது. மண்டபம் முகவிப்பிற்கு வந்தவன், இறிஸ்முகிசெடி யின் பங்கமாகத் திரும்பிப் பார்க்க

நான்! அவனுக்காக வதளாக்கா காத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன வேணுகா போவமா? பயன் அலுவல் சரி வந்துட்டிதா?”

கேட்டவனுக்கு “ஓமோம், வாங்கோ போவம்” எனக் கூறி யபடி திமிர்ந்த வேணுகா, வளர்க்கத்தை ஒருழூறை தேட்டும் விட்டாள். இதோ முதன்முதலாக அவள் பல்கணைக்கூகம் புதுந்த போது அவளை வரவேற்ற அழியவளாகத் தொழுதி. எத்தனை முறை பார்த்தாலும் அதுக்காமல், சலிக்காமல் மீண்டும் பார்த்துத் தான்டும் முனிமுகப்படிக் கட்டடங்கள். அதோ வரிசை... வரிசை யாய்... திழல் நழும் வானை மரங்கள். அதற்குக் கீழே இழைப்பாற அமைகியபட்ட கல் ஆசனங்கள். இவை இன்று அவனுக்குப் புதி அவை அவனதான். ஆனால் ஒன்றின்று மீண்டும் மீண்டும் பார்க்கத் தான்டுகின்றன?

பிரிவு... அது எத்தனை கொடுமையானது. இனி அவளால் இந்தப் பக்கம் வருமாதியமா? நினைத்த போதே நெஞ்சை அடைப்பது போல ஓர் உணர்வு. பண்ட பண்டங்கள்... புகை மூட

டமாய் சக்கின்ஸ்... அடிக்கடி எழுத்து மதிந்து கொண்டிருந்தது. எதுவும் பேசத் தோன்றாது அகமதியாக நடத்தாள்.

“அடோ”... வதனாக்கா கையை நீட்டிட்டு காட்டுகிறாள். அந்த திசையில் மைதானக் கரையின் கல் ஆசனத்தில் இரு இளஞ்சோடிகள் குலாவி மகிழ்ந்தபடி இருந்தனர். அவர்கள் ஒரு பெரு முச்சு... முதன் முதலாக அதில் இருந்த ஞாபகம். அப்போகு ராகின் பீரியட் என்பதால் கனிஷ்டமானவர் எவ்வகும் அந்த ஆசனத்தில் உட்கார முடியாது. எவ்வரும் அவர்களுக்கு இதை சொல்லவில்லை.

அவனும் சில நண்பிகளும் விரிவுரை முடிந்து அடுத்த விரிவுரைக்காக அந்த ஆசனத்தில் காத்திருந்தனர். முறையாக வாங்கித்தான் கட்டிக்கொண்டார்கள். எல்லாரும் ஒடு.. ஒடு... நீண்ட நேரம் அவர்கள் அதைச் சுற்றி ஒட்டியபடி இருக்க, சிரேஸ்ட் மாணவி ஒருத்தி தான்... “பாவம்ப்பா விடுங்கோ அதுகளே” சொன்னதன் பேரில் அன்று தப்பிக் கொண்டனர். அன்று ஒரு ஒட்சசொன்ன மாணவர்களை நினைக்கையில் சிரிப்பாகத்தான் இருந்தது.

ஓருங்கணம்... மீண்டும் ஒரு கணம் திரும்பிப் பார்த்துவிட்டு நடந்து கொண்டிருந்தனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.” கொழுத்த எழுத்தில் அந்தப் பல்கலை தொங்கிக் கொண்டிருந்தது. அன்று

அவளை ஆவலாக வரவேற்ற அந்தப் பல்கலை கூட இன்று இவன் பார்க்கையில் ஜீவனவற்றுத் தான் தெரிகிறது. யர்மேஸ்வரன் கோவில் ஒருப்புப் பகுதி. எப்போதும் அவனுக்கு செப்பன்தியார் ஜீலயத்தை நினைவறுத்தும் தோற்றும். கோவில் மணியோசை. செருப்பைக் கழற்றி விட்டு மனதுள் செபண்தியானார் என்னிவனங்கினாள்.

அவர்கள் அறைக்கு வந்த போது, பசி வழிற்றைக் கிண்டத் தோடங்கியது. “வேணுகா பாணைக் கூடான்டு வாரும் சாப்பிடுவங்.” கூறியபடி அவன் கதிரையில் “தோப்” என விழுந்தாள். பாவம் நடந்த கணையாக்கும், எண்ணியபடி காலையில் வாங்கி வைத்த பாணை எடுத்தையில்.. சி.. இதென்ன? ரூச பாக்கினுன் வரிசை, வரிசையாய் நுள்ளான்கள். பாணிலும் துளைபோட்டு உள்ளேயும் வெளியேயுமாக, ஊர்ந்தபடி.. தட்டித் தட்டிப் பார்க்கப் பாண் துண்டு. துண்டாகஷதிரத்தொடங்கியது.

“உதென்னப்பா.. எறும் போட தின்னுறைத் தொண்டு போய் விசுவம்.” கூறிய வதனாலை நிமிர்ந்து பார்க்கையில் சிரிப்புத் தான் வருகிறது. “எறிஞ்சு போட்டு என்னக்கா செய்யிறது.” நிலமை இருவருக்கும் நன்றாக உறைத்தது. அவனுக்குப் பழைய ஞாபகம் ஒன்று அம்மா சொன்னில் இருக்கிறாள். “வேணுகா! கைநீட்டிச் சாப்பாட்டுப் பொருளை ஒருதானும்

விசப்பாது. பிறகு கடவுள் சாப்பாடு தரார்.” அன்று அவன் அதை நம்பினாலோ இல்லோ, துயா (அப்பா) முரல் மீன் குத்தி இரண்டு சிழையை கத் தொழிலுக்குப் போகாமல் கிடந்த போது அவர்கள் து குடும்ப வண்டி திண்டாடித் தானே போனது. ஏன் அப்ப மட்டுமா.. இவருக்குப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்து இவள் புறப்பட்ட போது கூட வீட்டில் எதுவித முன்னேற்றமும் இல்லைத்தான்.

நினைத்துப்பார்த்தாள், அம்மா எப்பவாவது நல்லதாக ஒரு சிலை உடுத்தியதாக ஞாபகம் இல்லை. ஏன்? தங்கசிகள், அதுகணும் கூட, ஒட்டுப் போட்ட சட்டைகள் தானே. எனக்கு அண்ணன் மட்டும் இருந்திருந்தான்... நினைத்த போது பக்கத்து வீட்டு விசக்கன் ஞாபகத்தில் வருகிறான். என்ன மனிதன் அவன், என்னிய போது மனதில் ஒரு வித சோகம் இழையோடியது. இவள் வளாகம் செல்ல ஆசைப்பட்ட போது அவர்களுக்கென்று நடத்தப்பட்ட பிரத்தியேக கூட்டத்தில் ‘மன்னார் மாணவ பொறுப்பாளன் கூறி இருந்தான்.

“உங்களுக்கு அடிக்கடி தொடர்பு கிடைக்காததால் வாறவை பதினெண்யாயிரம் காசோட தான் வரவேணும்” அவன் சொல்லிக் கொண்டிருந்த போகே அவன் நொருங்கித் தான் போனாள். வாடியிப் போன அவளது ஆசைகளுக்கு தண்ணீருற்றி உரமிட்டு

உயிரிக்கச் செய்த ஜீவன் விள்ளை தானே. ஜய்யா பெருமூச்கடன் சொல்லிக் கொண்டார்.

“தம்பி பெட்டை படிக்க ஆசைப்படுது. என்னால் ஏலுமே”, “அதுக்கென்னன்னை நல்ல விசயந்தானே. உங்கசி படிக்கட்டுக்கு.” சொல்லியவன் தானே முன்னின்று தன் தந்தையிடம் பண உதவி பெற்றுக் கூட்டுத் தீவிரமாக பயணப் பதிவுக்கெல்லாம் ஓடித் திரிந்து.....

எனவேவெல்லாம் செய்தான். இத்தனைக்கும் அவன் ஓர் முன்றாம் வருட வளர்க்காணவன் தான்.

“அண்ணன் நீங்கள் வரேக வலமோ? அவன் கேட்டபோது இல்லை என்றவன், தோளில் என்ஜினையும் வளவையையும் போட்ட படிகடலுக்குப் போய்விட்டான். “என்ற பின்னை யாழிப்பாணம் படிக்கப் போறா” அன்று அம்மா சொல்லிக் கொள்ளி, மாய்ந்துதான் போனாள். “மன்னார் புதுக்குடி யிருப்புப் பகுதி அன்று அமளிப் பட்ட நாள்லவா?” அவன் பயனைப் பொதியுடன் ஒழுங்கைக்கு வந்த போது வேலிக்கு மேலால் எந்தனை தலைகள்... குசுகுத்த படிவிடுப்புப்பார்த்த மனிதர்கள், கூடப் படித்து மேலே தேறாது போன பக்கத்து வீட்டுத் தோழிகள், பெருமூச்க விட்டபடி எத்தனை பிறவீகள். இப்படித் தானே.....

எத்தனை ஆசைகள், யாழிப்பாணம் எப்பீடி இருக்கும்? அவ

எனப் பொறுத்தவரை புதியபூமி யல்லா அது. அவளது கல்விக் கலை வீரிந்து... பரந்து... தழைக் கப் பேசுதும் வயல் அல்லவா? இங்கே “கொர்.. கொர்” என இரைந்த படி வீதிக் கூட்டடைகளில் தெங்கும் சேற்றில் அடித் துப் புச்சும் பன்றிகள், வாள்... வாள் என்று அடிக்கடி கத்தி ஆட்களை மிரட்டும் கழுதைகள்... அவை மேங்நு மேங்நு வறங்கட நிலத்தில் எதைத் தின்ப தென்று ஆலோசிது கிடக்கும் கடதாசிக் குப்பைகளைத் தின்னுக் கூக்கட்டம். இவை தானே.

சின்ன வயலில் அங்காளிடம் வாழ்ப்பாணம் என்ன நிறும்மா? கேட்டதாக ஒரு ஞாபகம் வர மெல்லக் கிரித்தபடி, பேசுகலை மிக் கப்பலேறி, இதோ இந்து மீண்டும் கப்பலுக்குப் பதியும் வரை எல்லாம் கலை போனத் தான் தெரிவிந்து அவனுக்கு.

“எனக்கு வேண்டாம்பாநிர் சாப்பிடும்.” வதானா பாண்சே சாப்பிட மறுத்து விட்டாள். நுள்ளாளில் கண்ணுக்கு குளிர்ச்சி தாறு கக்கி இருக்காம் வேடிக்கையாகச் சொல்லியபடி இவன் ஒரு தென்டைச் சாப்பிடு நிறாக். பான் வெறும் எட்டு ரூபா தான். ஆனாத் திரும்பிப் பயணம் போக? அப்படியாகச் சொல்டா ஏப்படிக் கரையுது. ரூம் வாட்டகை, ரீதூப் பேப்பகுக்கு, சாப்பாட்டுக்கு, சவுக்காரம், என் ஜெய்... தினைத்து பேதே மனம் சலிக்கத் தொடங்கியது. இந்தி

நந்து என்ன ஜூந்தாம் இக்கிவரை தானே. பிறகு ஊருக்குப் போய்க் கமளிக்கலாம் பேசு சிமூலம் வரை இப்படித் தானே என்னில் இருந்தான்.

அன்று வளரக்கூட்டுப் பரிட்சை கனுமதி அட்டைப்பெறச் சென்ற வேளை அவர்களை வர வேற்றுதே,

“கல்வி சாதான பியர் வேலை இறுத்தம்” என்ற வாசகம் தான். ஆரம்பத்தில் அவர்களை அதுபாதிக்க விரைவத்தான், பிறகு அதுவே தொடர்ந்து பரிட்சையே இப்போனதங்கு நடைபெற மாட்டாது என்ற நிலைமை வந்த பிறகு தான் அவள் தவித தும் போனாள்.

அவள் இங்கு வந்தபேதே சில விரிவரை குப்புகள் மூடிந்து விட்டன. பின்னாக்களைக் கலைத் துப் பிடித்த பாடக் குறிப் பெடுத்து எழுதி மூடிந்து ரீதூப் செய்து பரிட்சைக்கு ஆயத்தும் செய்ய ஒருமுறை தினரித்தான் போனாள். ஏன் மூதன் மூறையாக அவனது கட்டுரைக்கு “ஏ” தாப் புள்ளி வழங்கப்பட்ட போது, ஆருக்கு ... ஆருக்காம் கூட கேட்ட மாணவி அவாவுக் குத்தான். வெனுகாவைக் கட்டிச் சொன்னபோது, ஒ உயவுக் கென்ன, ரூம்காரர்தான் கைப் பிரரீயில் நெடுக்கும் கிடந்து கிடந்து குறிப்பெடுப்பீயனம். “அந்த வார்த்தைகள் மெல்லக் காதை எட்டிய போது, அவனுக்கு இதயம் வலிக்கத்தான் கெய்தது;

அந்தக் கட்டுரை எழுதி முடிகிற அவன் பட்ட கஸ்ரம் ஆண்டவ அச்சுத் தான் வெளிச்சம்.

“எழுதி ... எழுதிக் கை சோர்ந்து மெல்லுத் தொண்டை வறங்கு ஒரு சிம்பிளாத் தேத் தண்ணி சூடிச்சால்” நினைப்பில் எழுந்தவன் அறைத்தோழிகளின் எண்ணம் வந்ததும் அப்படியே இருந்து விட்டான். அவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு தடவை தான் தேநீர் சூடிப்பார்கள். கட்டுப்படியாகாதே. என்பதால் தான். சரியான விடாய் என்பதால் வயிறு முட்டும் வரை பச்சுத்தண்ணீரைக் குடித்துவிட்டு அமாந்தவன் ... இதுவரை தாகத்துடன் போராடியவள் தூக்கத்துடன் மோத முடியாமல் தூங்கிப் போனான்.

காலையில் எழுந்து தான் அரக்கப்பரக்க மீதியை எழுதி முடித்தாள். இன்னும் எவ்வளவு காலம்? பரிட்சைவரை தானே.. என்னியவருக்கு அது நடை பொதாது என்ற உண்மை புலப்பட, முட்டையைக் கட்ட ஆயத்தமானாள்.

“அக்கா இனி என்னால் சமரவீக்க ஏலாது.” சொன்னவன் பார்க்க வதனாக்கும் கவலை யாய் இருந்தது. அவன் மாணவ உதவிப் பணத்தில் சிலிப்பவன். “வேணுகா சிலவேளை உங்களுக்கு இந்தக் கிழமைக்கு வேசறி போடுவினம்” நின்று பாருமான் “அவன் சொன்னதும், போய்த்துத் தான் போனது. வேசறி இதுவரை போடப்படாதது தான் நிறைம்.

புறப்பட வேண்டியது தான், நினைத்தவருக்கு வேதனையில் இருங்புக் கொள்ளவில்லை. போனாத் திரும்ப செய்து முடியுமா?

மீண்டும் வீட்டு நினையின் சமுற்சி. வளாகம் செல்லப் புறப்பட்ட போது அவனுக்கிடு ந்த புருசம....

அதை எறியும் மன்னாசு கடற்கரையில் நின்று அடிலானம் கடலை முத்தமிடும் தொலைவரை “ஓ!” வென்று சுத்த ஹேன் டும் போல்.... வங்களைக்குச் செல்லும் பாஸ் இவர்கள் வீட்டில் இருந்து பார்த்தால் கண்ணுக் கேட்டியதுராம் தான். அதிகிடறி ஒடுவேண்டும் போல்.. அப்படி ஒடினா நேவிக்காரர்ஸ் என்ன செய்வான்? அன்று என்ன விசிரித்தது, இன்று நினைக்கையில் எரிச்சலாய் இருந்தது.

அது யாழிப்பாளை பழைய புகையிரத நினையம். அவர்களுக்கு முன்னால் ஒரு சிறுவன் குந்தியிருந்தபடி சின்னி விரலால் ஏதோ ஹீரி மீண்டும் அழித்து கீறி... மீண்டும் அழித்து. அவன் வேணுகாவின் கையை அழுத்தி வாள். “போனவுண்ணை மறந்தாமல் கடிதம் போடும். எங்களை மறந்திடாதேம்.” வதனாக நிறைவேள். அவனுக்கும் பிரிவது கண்ரமாசத்தான் இருந்தது. திரும்பி வருவீரா வேணுகா? அவன் வினாவுக்கு இவளாக வறங்கட சீரிப்பைத் தான் விடையாகத் தர முடிந்தது. கப்பலுக்குள் இருந்த போது மீண்டும் பனைய நினைவுகளின் உறுத்தல்

தேச பக்தர்களுக்கு

எமது தேச பக்தர்களும் சமாதானத்தை நேசிப் பதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால் நாம் அவ்வாறு சமாதானத்தை விரும்பினால் ஏன் வருடா வருடம் எமக் கிடையே சண்டையிட்டுக் கொள்கிறோம்? ஒருவேளை அந்நிய வல்லரக்கானுடன் சமாதானத்தைவிரும்புகின்றது என்று சொல்வது தான் மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

நிச்சயமாக எமது நிலையை கவனமாகப் பரிசீலித்து பொய்களைக் கூறுவதை நிறுத்தும் காலம் வந்துவிட்டது. எங்களையும் மற்றவர்களையும் எமாற்றுவதை ஒரு கணம் நிறுத்திக் கொண்டால், புதிய நம்பிக்கை எங்களிடம் துளிரக்கும். சமாதானத்தை நேசிப்பதாக பீதிக் கொள்வதை விட, எமது பலவினத்தை ஒப்புக்கொள்வது குறைந்தனவு வெட்கக்கேடானது.

ஆகஸ்ட் 1925

கள்... பவனி வரத் தொடங்கின், பசுமை நிறைந்த மைதானம், கல்ளாசனம், முகப்புக்கட்டிடங்கள், மெல்லக் கண்களை மூடிக் கொண்டாள். மூடிய கண்களுக்குள் குடியிருப்புப்பகுதி... அங்கு வென்கலம் குடங்களுடன் தண்ணிப் பைப்புக்கு முன்னால்

குந்தியிருக்கும் குடியிருப்பு மக்கள்... இவற்றுக்குள் அப்பால் தூரத்தே ஒரு உருவம் நிழலாக தோளில் என்னின்! வலை சுமங்தபடி, வில்சன் அன்னன். மூடிய கண்களில் இருந்து குடாக இருக்கண்ணீர்த் துளிகள் கைகளில் வீழுந்து தெறிகின்றன. ☆

மீண்டும் ஃலாந்திகாங்க்

ஆ சன்

தமிழில் சேயோன்

ஃலாந்க்கொங் என்றாலே எனக்குப் பயம் தான். 1927 செப்ரெய்பர் 28 இல் மூன்றாவது தடவையாக அந்தக் கழகம் பேரவேண்.

முதல் தடவை அதிக சாமாளிகளைக் கொண்டு யேசுகளில்லை. இரண்டாந்தடவை சாமான்களே இல்லை. மூன்றாவது தடவை ‘சலூனிலே’ 10 பெட்டி திறையப் புத்தகங்களும் தனி அறையிலே 6 பெட்டி புத்தகங்களும் உடுப்புகளும் என்னிடம் இருந்தன. பிரித் தானிய எச்மாளியின் தீந்ப் பணி புரியும் சினச் சகோதரர்கள் கூக் கப் பரிசோதனையின் போது காட்டும் கெடுப்பிகளைப் பற்றி ஏத் கனவே கேள்விப்பட்டிருந்தேன். பயணிகளைத் திட்டியும் அடித் தும் காச் கோரியும் அவர்கள் செய்யும் ஆட்டகரசங்களை நான் அறிந்திருந்தேன்.

பிரித்தானிய கொடியின் கீழ் நம்மவரின் நடத்தை எப்படி இருக்கிறது என்று நேரிலே பார்ப்பது நல்ல அருயலம் தான். அவர்கள் எல்லாவற்றையும் கிண்டிக் கிளறிய பிறகு மறுபடியும் அடுக்கிக் கட்டுவது என்பது இலேசான வேலை அல்ல. இரண்டொரு பெட்டிகளைந்தால் பரவாயில்லை. ஆனால் இனி என்ன செய்வது வருவது வரட்டும். சிறிது காச் கொடுப்போமா, அல்லது வேண்டாமா? தனியாளாக எங்களாவற்றையும் மீண்டும் அடுக்கிக் கட்டுவது எப்படி?

எங்கள் படகு 28 ஆம் திகதி ஃலாந்க்கொங்கை அடைந்தது. அடுத்த நாட் பின்னேரம் ஒரு பணியாள் என் ஆறை வசளில் வந்து என்னைக் கூப்பிட்டான்.

“கங்கச் சோதனை; போய்ப் பெட்டிகளைத் திறவுங்கள்” என்றான்.

நான் சாவிகளுடன் சலாஜுக்குப் போவேன். இனும்புக் கோவ்கள் இரண்டை வைத்துக் கொண்டு, பச்சைச் சிருஷ்ட அண்டித் திரு

பீசோதகர்கள் என் பெட்டிகளின் கருகில் நின்றனர். “பழம் புத்தகங்களைத் தவிர வேறொன்றும் இல்லை” என்று சொன்னேன். அவர்களுக்கு விளங்கினதாய்த் தெரியவில்லை.

“ஆவாகளைத் திறவுங்கள்” — இரண்டே இரண்டு சொற்கள் வெடித்தன.

“அது சரி. ஆரெக்ரே தெரியாத ஒருவனின் சொல்கல எப்படி நக்புவது?” என்று நினைத்துக் கொண்டேன்.

பணியாளர் இருவரின் உதவியுடன் பெட்டிகளைத் திறந்தேன்.

சோதனை தொடங்கிற்று. ஃஒங்கிகொங் சுங்கச் சோதனை யாளருக்கும் ‘கு’ வாகி ‘ஃ’ உ ஆட்களுக்குமிடையே தான் எவ்வளவு வித்தியாசம்! அங்கும் தான் சுங்கச் சோதனை நடந்தது! அவர்கள் நான் சொன்னவற்றை விளங்கிக்கொண்டு மனிதத் தன்மையுடன் நடந்தனர். ஒரு புத்தகக் கட்டை அல்லது கடதாகிக் கட்டை எடுத்தால் அவர்கள் அதைப் பழைய இடத்திலே பக்குவ மாய் வைத்தார்கள். “பிரித்தானிய சொர்க்கம்” ஆகிய ஃஒங்கிகோட்டிலோ நினைவை தலைகீழ். பெட்டியைக் கலிழ்த்துக் கொட்டிக் கிளறினார்கள். பொதியொன்றைக் கண்டால், அதைத் தாறு மாதாகக் கிழித்தார்கள். இப்படி ஏல்லாம் செய்த பிறகு, சாமான் கணை மறுபடி வைகிக், பெட்டி நிரம்பி ஆறேழு அங்குலம் மேவி நின்றது.

இனி, அடுத்த பெட்டி.

“பெட்டியைத் திறவுங்கள்”

“சொலிப் பார்க்கலாம்” என்று நினைத்தேன்.

“திறக்க த்தான் வேண்டுமா?” என்று ஒருவனிடம் சூக்குத்தேன்.

“19டோலர் தாருங்கள்” அவனும் சூக்குசுத்தான்.

“இரண்டு டோலர்” என்றேன் நான்.

அதைவிட அதிகமாயும் கொடுத்திருக்கலாம். இவர்கள் கிண்டிக் கிளறிய பிறகு திருப்பிக் கட்டுவ தென்றால், ஐந்து மனித்தியாலம் எடுக்கும். ஒரு-டோலர்-நோட்டு இரண்டு மட்டும் தான் என்னிடம் இருந்தன. மற்றவை எல்லாம் பத்து டோலர்த் தாள்கள். அவற்றைத் தொட்ட நான் விரும்ப வில்லை.

“திறவுங்கள்!”

பணியாளர் இருவர் பெட்டியை பெட்குக்குத் தாக்கிப் போனார்கள். அதே விதமான ‘சோதனை’ திரும்பவும் நடந்தது. ஒரு

பெட்டி ஒன்றரைப் பெட்டி ஆயிற்று. நான் போம் பேசினேன். ஜந்து பொலர் தரவாக என்றேன். அவன் ஏழுக்குக் கீழே இறங்க மறுத்து விட்டான். இப்பொழுது ஜந்தாம் பெட்டியைக் கிளறிக் கொண்டிருந்தார்கள். வேட்க்கை பார்க்க கனம் சேர்த்து விட்டது.

பாதிக் சோதனை முடிந்து விட்டபடியாகி யிச்சப் பெட்டிகளை மும் கிளற்றும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அந்த ஆட்கள் இருவரும் சோர்ந்து விட்டார்கள். சோதனையில் அக்கறை காட்ட வில்லை. ஒவ் வெராருப் பெட்டியிலிருந்தும் இருபது மூப்பது புத்த கங்களை இழுத்து ப்பார்த்து விட்டு “சரி” என்று அடையாளம் இட்டனர். கடிதக் கட்டொன்றைச் சிறிது கவனமாய்ப் பார்க்கத் தொடர்கின்னார்கள். இரண்டு மூன்று கடிதக்களைப் பார்த்ததும் நிறுத்திக்கொண்டார்கள். பிறகும் ஒரு பெட்டியைப் பார்த்திருப்பார்கள் அத்துடன் வேலை சரி.

பத்துப் பெட்டிகளில் இரண்டு மாத்திரம் சோதனைக்குத் தப்பின.

சிதறிய புத்தகங்களைப் பொறுக்குவதற்குக் குனிந்தேன். அதற்கிடையில் மற்றொரு பணியாள் கதவருகில் நின்று கதிதினான்.

“உங்கள் தனியலை ரயிலே கங்கச் சோதனை. பேசுப் பெட்டி வைத் திறவுங்கள்.”

புத்தகங்களை பெட்டியில் இட்டுக் கட்டும் வேலையை ‘சலுங்’ பணியாளிடம் விட்டுவிட்டு, நான் தனியறைக்கு ஒடினேன். படுக்கை யெல்லாம் கசங்கிக் குழம்பியிருந்தன. அதன் மேல் முக்காலி யொன்று போட்டுக் கிடந்தது. அவர்கள் எனது பணப்பெய்த் துடுக்கொண்டிருந்தனர். என்னுடைய பெயரை அறிவதற்காக, விசிற்றிக் காட்டை அவர்கள் பார்க்க விரும்பியிருக்கலாம். ஆனால், அவர்கள் என்னுடைய பத்து பொலர்த் தாள்கள் இரண்டையும் கண்டுவிட்டனர். என்னிடம் அவற்றைத் தந்து, கவனமாய் வைத்துக் கொள்ளும்படி சொன்னவர்கள் அவற்றை நான் தொல்வத்து விடுவேன் என்று கவனமில்லையென்று போல.

அடுத்ததாக, உடுப்புப் பெட்டியைத் தீற்றுத் தத்துப் பங்கி ரண்டு ஆடைகளை எடுத்துப் படுக்கையில் வீசினார்கள். அடுத்து எனது கூடைக்குட்ட கை வைத்தார்கள். ஏழு வெள்ளி பொலர்கள் காசுகள் கடதாசியிலே கற்றி வைக்கப்பட்டிருந்தன. இவற்றைப் பரித்து என்னிப் பார்த்த பின் அவர்கள் மவுனமானார்கள். இன்னொரு சரையிலே பத்து பொலர்கள் இருந்தன. அடுமிலே இருந்தபடியால் அவற்றை அவர்கள் காணவில்லை. பின்னர் என் ஆவணப் பெட்டியைப் பார்த்தார்கள். அதற்குள் சில்லறை நாலை

யங்கள் சில (வெள்ளியிலும் செம்பிலுமாக) இருந்தன. இவற்றைச் சோதித்த பின் மீண்டும் மவுனமானார்கள். பிறகு என்கைப் பெட்டியைத் திரந்தார்கள். அதற்குள்ளால் உடுப்புகளே இருந்தன. அவற்றையும் வழுமைப்படி குலுக்கிட கொட்டினார்கள்.

“பத்து டொலர் தந்தால் சோதிக்காமல் விடுகிறோம்” என்றான் ஒருவன். சில ஜென்ஸிக் காக்களைக் கைவேஞ்சியில் வைத்துக் கொடுத்தேன். அவன் மறுபுறம் திரும்பித் தன் சோதனையைத் தொடர்ந்தான்.

இதற்கிடையில் வேறொரு கவுயான் விருத்தாத்தம். கைப் பெட்டியை இவன் சோதிக்க மற்றிராகுவன் என்கைக்கடையைக் கிளரிக் கொண்டுந்தான். இந்தச் சோதனை வித்தியாசமானது. புத்தகப் பெட்டிச் சோதனையின் போது நடந்தது குழப்பம். இங்கு இப்பொழுது நடப்பது அழிப்பு. மீண்ணனையைப் போதிலின் அட்டைப் பெட்டியைக் கிழித்தெறிந்தான். தேயிலைப் பைக்கட டொன்றை இருங்குக் கோவினாலே துளைத்தான். துளைத்தவாறே என் மேசையித் திட்டம் சிறு கத்தியொன்றைக் கண்டு விட்டான். அந்தக் கத்திப்பிடியோடு சேர்த்து 5.3 அங்குல நீளம் தான் இருந்தது. ஆனால் அதை வைத்திருந்தது கடுங்குற்றம் என்று அவன் கூறினான்.

“இது ஆபத்தான ஆயுதம். இதை வைத்திருந்தது கடுங்குற்றம்.”

நான் ஒன்றும் பேசவில்லை. சிறு கத்தியைப் போட்டு விட்டு, நிலக்கடலைப்பைக்கட்டோன்றை ஓட்டையாக்கினான். பிறகு நனம்புக் குச்சிப் பெட்டியொன்றை ஏடுத்தான்.

“இது என்ன?”

“நுளம்புத்திரி. பேர் எழுதி இருக்கிறதே! தெரியவில்லையா?”

“இல்லை இதில் ஏதோ கரவு இருக்கிறது” என்றான்.

அவன் குச்சியொன்றை எடுத்து மணந்து பார்தான். பிறகு என்ன கெய்தானோ தெரியாது. இதற்கிடையில் மற்றவன் உடுப்புப் பெட்டி ஒன்றைச் சோதித்து முடித்து விட்டு, மற்றப்பெட்டியைத் திரக்கக் கொண்டான். அதற்குள் புத்தகங்கள், ஒளிப்படங்கள், கையெழுத்துப்பிரதிகள், மொழி பெயர்ப்புகள், உசாத்துணை விடயங்கள் என்று பலதும் பத்தும் கலந்திருந்தன. இவற்றை நாசமாக்கினால் ஆல்லது குழப்பினால் அது பெரிய அவலம். ஆனால்,

அவன் இந்தக் கணத்திலே ஏதோ நிலைவுக்கு வந்தவனாய் காசு வைத்திருந்த கைவெள்ளியை மீண்டுமொரு கடவை போய்ப்பார்த்தான். எனக்கோ காரியம் வெளிச்சமாய் விட்டது. பத்து பெரலர் பெறுமதியான காசுகள் கொண்ட கைவெள்ளியைத் துணி வாய் எடுத்து அவனிடம் காட்டினேன். அவன் குதவால் எட்டிப்பார்த்து விட்டுக் காசுக்குச் சைநீடிக்கொண்டே இரண்டாம் பெட்டிக்கும் “சரி” என்று அடையாளமிட்டு விட்டு, மற்றவனிடம் போனான். அவனுக்கு ஏதோ சைகை காட்டியிருக்க வேண்டும். ஆனால் ஒரு விந்தை — அவன் பண்த்தை வாங்கவில்லை. என் தலையணையின் கீழ் அதைச் செருகி விட்டுப் போனான்.

இதற்கிடையில் மற்றவன் விசுக்கோத்துச் சாடியோன்றை நோன்டிக் கொண்டிருந்தான். சைகையை அவன் பொருட்படுத்த வில்லை சாடியின் மூடியைப் பிடுக்கி நிலத்திலே வீசி இரண்டாய் உடைத்தான். ஒரு விசுக்கோத்தை நக்கிக் கூறிரத்தான். பிறகு போய்விட்டான்.

மறுபடியும் நான் அமைதியானேன். சோதனையாளர் வீம்புக் காகக் குழப்படி செய்யவில்லை என்று உளர்ந்தேன். முதலிலே ஒரு தொகையைக் கொடுத்திருந்தாலும், சாட்டுக்காவது கிண்டிக்கிணரத்தான் வேண்டும். அது சோதனை நடந்ததற்கு அடையாணம். இவர்களுக்கு மேலே, ஒரு பெரு மூக்கனான வெள்ளை அதிகாரி இருக்கிறான். அதனாலே தான் சுங்கச் சோதனையாளன், காசை எடுக்குமுன் வெளியே எட்டிப் பார்த்தான். ஆனால், இந்த வெள்ளை அதிகாரி என் கண்ணிலே படவில்லை.

பிறகு செய்த அளிவுக்கு வீம்பு தான் காரணம். நான் சில்லறைக் காசு கொடுத்திருக்கிக் கூடாது. சிருடைப் பொக்கெற்றிலே அதைத் தினித்தால் அது பொம்மிக்கொண்டு நின்றிருக்கும். அதனாலே தான் அவன் தலையணையின் கீழ் அதைச் செருகிறான். பிற்பாடு அவன் அதை எடுத்துக் கொள்ளுவான்.

சப்பாக்தொலி அனுஞ் வந்து குதவடியில் நின்றது. வந்தவன் அந்த வெள்ளை அதிகாரி.

“சோதனை முடிந்ததா?” என்றான் அவன். இது என்ன கேள்வி? என்முனி இருந்த கூளாகுழப்படியைக் கண்டு அவன் வருந்துகிறானா? அவ்வது சிரிக்கிறானா?

கீழே விழுந்து கிடந்த பத்திரிகைத் தாளொன்றைப் பொறுக்கி எடுத்துப் பார்த்துக்கொண்டே அவன் போய்விட்டான். நான் பொருள்களை அடுக்கத் தொடங்கினேன்.

தான் அவசரப்பட்டிருக்கக் கூடாது, வேறொருவன் வந்தால் -

“ஈதைத் திறவுங்கள்”

“அவர் பார்த்து விட்டார்”

“ஆர் பார்த்தது? அது திறக்கப்படவில்லை, திறவுங்கள்”

“இப்பொழுது தான் நான் அதை முடினேன்”

“அருகுச் சொல்லிற்கள்? திறவுங்கள்!”

பார்த்ததுக்கான அடையாளம் இதோ இருக்கிறதே!!”

“ஓ. காசு கொடுத்திருக்கிறீர்கள்; கைக்கலி ...”

“... ...”

“எவ்வளவு கொடுத்திரீகள்?”

“உங்கள் ஆட்களையே கேளுங்கள்”

அவன் போனான்: மற்றவன் வந்து தலையணையைக் கிளப்பிக் காசு எடுத்துப் போனான். அவர்களை நான் பிறகு காணவில்லை. அப்பாடா, எடைசியில் அமைதி.

பிறகு நான் என் உடைமைகளை ஒழுங்கு படுத்தினேன்: மேசைமேலே சில பொருள்கள்—கத்தரிசிகோல், டப்பா திறப்பான், சிறு கத்தி என்பன இருந்தன. காசு கொடுத்திராவிட்டால் ஆபத் தான் பொருள்களாக அவை கருதப்பட்டிருக்கும். நுளம்புக் குச் சியை மட்டும் காணவில்லை.

கப்பல் புறப்பட்டது. பணியாள் ஒருவன் வந்து என்னுடன் பழந்து கொண்டிருந்தான். சாமான்கள் கிளறுப்பட்டதற்கு நான் தான் காரணம் என்று அவன் சொன்னான்.

“நீங்கள் ஓல்லியாய் இருக்கின்றீர்கள் அபின் கடத்தல்காரர் என்று உங்களை நினைத்து விட்டார்கள்.”

நான் தினக்துப் போவேன் “கல்வி கறையில்; கற்பவர் நாள் சில” என்பது உன்மை தான். மீசை வளர்ப்பது எவ்வளவு கூசம் தரும் அலுவல் என்று முன்னொரு காவத்தில் அறிந்து கொண்டேன். சில மீசைகளும் மேற்கு நாட்டார் மீசைகளும் வெறுவேறு விதமானவை. ஆனால் மீசையின் நிறத்துக்குக் கூடக் கட்டுப்பாடு உண்டு என்று அன்றையிலே தான் தெரிந்தது. மீசையை நைரக்கி விடுவதோ, சிவக்க சிடுவதோ, கூடாது என்று எச்சரித்து அன்பர் ஒருவர் பத்திரிகையில் ஏறுதி இந்தார். மென்து போமிருப்பது ஆபத்தானதென்பதை நான் ஸ்தூங்கொங்கிவே தான் தெரிந்த கொண்டேன்.

தமது சங்கச் சகோதரர்களின் மேற்பார்வையானாலே வெள்ளையர் உண்மையிலேயே கொழுகொழுவென்று கணிக்கையாய்த் தான் இருந்தார்.

ஃஞ்சுக்கொங் ஒரு சிறு தீவு தான், என்றாலும் இன்றைய சோவின் பல பகுதிகள், அந்த நகரைப் போதத்தான் உள்ளன. இனி மேலும் அப்படித்தான் இருக்கும். மத்தியிலே சில ஆண்டிய மேலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களின் கீழ் “உயர் வகுப்புச் சௌர்கள்” சிலர் வெள்ளையர்களின் புகழ் பாடிப் பிழைக்கும் அடியாட்களாக உள்ளனர். ஏனெனவர்கள் துன்பத்தில் உழலும் “கடேசிகள்” பணிந்து போவோர் அன்னியச் சலுகைகளின் கீழ் வாழாது செத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றையவர்கள் தொலைதூரமலைப்பகுதிகளுக்குத் தப்பிச் செல்கிறார்கள்.

1927 செப்டெம்பர் 20



(150 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ வாசிகளால் அபிஸ் யத்தத்திற்குப் பின் ஓர் ஒப்பந்தத்தின் மூலம் ஆடுக்கத்துக்கு உட்படுத்தப்பட்ட சோவின் ஒரு தீவான கொங்கொங் கடந்த மூன்று 30ம் திகதி இரவு மீள கையிக்கப்பட்டது. சோவின் முது பெரும் ஏழுத்தாளரான ஹா சி என் அவர்களின் கொங்கொங் உணர் எவ்வள்ளு இங்கு சுருக்கித் தரப்பட்டுள்ளது.)

உண்மையும் நம்பிக்கையும்

உண்மை பற்றிய பிரச்சினையில் விஞ்ஞானத்திற்கும் மதத்திற்கும் இடையிலான எதிர் மறை யிக்கும் தெளிவாக வெளிப் படுகிறது. வீஞ்ஞானத்தைப் பொறுத்த மட்டில் உண்மையைத் தேவைது எவ்வது முக்கிய கடமைகளில் ஒன்று என்றால் மதமோ நம்பிக்கையை நாடுகிறது. பல நேரங்களில் இதை முற்றிலும் வெளிப் பட்டதாக உண்மைக்கு எதிராக வைக்கிறது.

பணங்காய்ச்சி மரம்

சிவசேகரம்

பணங்காய்ச்சி மரமேறிக் காம் பிடிங்காம் மரத்தை உலுப்பிக் காம் பொறுத்துக்கும் பணங்காய்ச்சி மரமிருக்கும் இடர்தேடி அவர்கள் எல்லாருந்தான் போனார்கள். ஆனால் கரும் போனார்கள். பெண்களும் போனார்கள். விழவர்களும் மெயியவர்களும் பேரனார்கள். கற்றவர்களும் கல்லாதவர்களும் நல்லவர்களும் அவர்கள் ஸாதவர்களும் உள்ளவர்களும் இல்லாதவர்களுமாக அவர்கள் எல்லாரும் போனார்கள். பணங்காய்ச்சி மரம் பெடாவர், பெடாய்ட்டா, மார்ட். யென், பவுன் என வண்ணவண்ணமாய்க் காய்த்துத் தன் வியது. பணங்காய்ச்சி மரத்தை நடைக் கிராமத்திலிருந்து பட்ட ணத்துக்குப் போனார்கள். பட்டனத்திலிருந்து பெருந்தரத்துக்கும் நாட்டுடையிட்டு நாட்டுக்கும் போனார்கள். நடந்தும் வண்ணவிலேறி நகர்ந்தும் போனார்கள். கடலிலும் காற்றிலும் மிதந்தும் போனார்கள். குதிரைகளின் முதுகில் அமர்ந்தும் வாகனங்களின் அடியில் பதுகிலிக் கிடந்தும் போனார்கள். மின்சார வெலிகளைத் தான்டிக் கீதிக்கும் பாதாளச் சாக்கடை வழியே குளி ந்து ம் போனார்கள். எப்படியெப்பழப் போகணமோ அப்படியெப்படியெல் லாம் பணங்காய்ச்சி மரத்தின் திசைநோக்கி அவர்கள் எல்லோரும் போனார்கள். ஆகையிட்டும் உறவுவிட்டும் போவதை என்னி அழுதுகொண்டு போனார்கள். சிரித்துக்கொண்டும் பேரனார்கள். கஞ்சலத்துடன் போனார்கள். சந்தேகங்களுடன், திசையத்துடன், நங்பிக்கைகளுடன் போனார்கள். போன எல்லோருமே தீர்பார்ப் புச்சுடன்தான் போனார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பூசை கள். தோத்திரங்கள். பணிவிடைகள் எல்லாமே செய்தார்கள். பணங்காய்ச்சிமரம் கொஞ்சம் உண்ணவும் உடுக்கவும் கொடுத்தது. தங்குவதற்கு திழலுக் கொடுத்தது. விழையாடவும் பொழுதைப் போக்கவும் வழிகளைக் கொடுத்தது. பிடுங்கியும் பொறுக்கியும் எடுத்த காய்களை விளையாக வாங்கிக் கொண்டது. அவர்களது குதந்திரத்தைக் கண்வாட்டிக் கொண்டது. பணங்காய்ச்சி மரத்துக்குச் சொந்த மங்கொஞ்சு எதுகூமில்லை என்றும் அதன் வேர்கள் உடகூக்கும் பரவி என்ன மங்களை வளங்களை உறுத்திக் கொள்கிறது என்றும் அறியமாட்டாதவர்கள் அறிந்து கொள்ள வர்கள் மீது ஏறிந்து சின்ந்தார்கள். பணங்காய்ச்சி மரத்துக்குப் பரவினிடை செய்வதே தங்களது பிறவிப் பயன் என்று உருத்துக் கூறினார்கள். பணங்காய்ச்சி மரத்தை நோக்கிய நங்களது பயனை விஷபோகலில்லை என்று மெய்யாகவே அவர்கள் நம்புகிறார்கள். இன்னமும் பணங்காய்ச்சி மரத்தை நோக்கிப் போகிறவர்களை எல்லாருந்தான் வரவேற்கிறார்கள். எல்லாருந்தான் வழி மறிக்கிறார்கள்.

நன்றி சுவடுகள்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை

— பாட்டி —

ஓரு பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. நாள் முழுவதும் தாய்டன் இருக்கவே குட்டி குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டு பிரிந்து சென்றதே இல்லை.

இரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது:

“மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதல்லிக்கக் கூடாதா!”

குட்டிக் குதிரை தலையை அசைத்து சொன்னது:

“என் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்.”

மிகவும் மிகிழ்ந்து பேள தாய்க்குதிரை சொன்னது:

“நல்ல பையன், இப்ப எனக்காக கோதுமை மூட்டையை சுமந்து கொட்டு மிக்குக்கு போகவேணும்.”

குட்டிக் குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க் குதிரை ஏற்றிவிட்டது.

அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக் குதிரை சொன்னது”

‘அம்மா’ என்னுடன் நீயும் வாவேன்”

“என? எனக்கு உண்ணுடன் வர தேர்மிருந்தால் உண்ணுடைய உதவி எனக்கு தேவய்க்கலையே! நீ தேராக மிக்குக்கு போய் விரைவாக வீட்டுக்கு திரும்பவேண்டும். இரவுச் சாப்பாட்டுக்காக நான் காத்திருக்கேன்”

முதுகில் கோதுமை மூட்டையை குட்டிக்குதிரை மிக்குக்கு கிளம்பியது. ஆழமற்ற ஆற்றினை வந்துமடந்து. ஆற்றில் ஒரே சீராக நீர் பாய்ந்து கொண்டிருந்தது. தனது நலையை நிறுத்தியது.

“கடக்கவா, கடக்காது நிற்கவா? எனது அம்மா இல்லையே. என்ன செய்ய” என கிந்தித்தது. அதன் தலையைத் திருப்பி பின் பக்கம் பார்த்தது.

தன்கு பின்னால் தன்னுடைய தாய் ஓடிவரும் என அது எதிர்பார்த்தது. கேள்வி ஏற்படும் போதெல்லாம் தாய்க்குதிரை உதவியாக இருக்கத்தால் அது அவ்வாறு எதிர்பார்த்தது.

ஆனால் அதன் தாய் அங்கு இருக்கவில்லை. அதன் தாய் வரக்கூடிய சாதனையை அங்கு இல்லை. ஆற்றங்கரையில் ஏராளமாக மேந்து கொண்டிருப்பதை அது கண்டது.

குட்டிக் குதிரை எதுடிடம் ஓடிச்சென்று கோட்டது.

“மாமா, என்னால் ஆற்றங்கரை கடக்க முடியுமென்று நினைக்கி நாயா” (எருது பதிலளித்தது):

“ஆழாற்ற ஆற்றினை நீ பார்க்க வில்லையா? எனது கெள்ளடைக் காலுக்கு மேலே கூட தன்னீர் இல்லை. உண்ணால் ஏன் கடக்க முடியாது”

உற்சாகமமடந்த குட்டிக் குதிரை ஆற்றின் கரை ஒராத்துத் தோக்கிப் பாய்ச்சலில் சென்றது.

“நில! அவசரப்பட்டுப் போகாதே! நில!”

யார் பேசுவது?

குட்டிக்குதிரை நிற்று நியிர்ந்து தலையை உயர்க்கிப் பார்த்தது. உயர்ந்த மரத்தின் கிளை ஒன்றில் நின்ற அணிவைக்கண்டது. தனது வாலை ஆடியபடியே குட்டிக்குதிரைக்கு அணில் சொன்னது

“சின்னைக் குதிரையே! வயதான அந்த எருது சொல்வதைக்கேட்காதே! நீர் மிக ஏ ஆழமானது. நீ இருக்கவில் ஆற்றுன் மூழ்கி விடுவாய்ப்”

குட்டிக் குதிரை எனிலை வினாவியது.

“உண்கு எப்படித் தெரியும்”

“எனக்கு எப்படித் தெரியுமா? நிச்சயமாக எனக்கு தெரியும். சேந்துத் தான் எனது தோழன் ஒருவன் நீரோட்டத்தில் அடித்துச் சென்றப்பட்டான்”

“ஆனால், எனது மாமா எனக்கு இப்ப சொன்னாரே. தன்னி ஆழ மில்லை யென்று...” குட்டிக் குதிரை பேட்டது.

“ஆழமில்லையென்று எவர் உணக்கச் சொன்னாரா? அப்ப எனது நன்பன் எப்படி ஆற்றுக்குள் மூழ்கிவான், அதைச் சொல்லு. வயதான ஏழுதல் நீ நம்பாகே!

ஆறு ஆழமானதா? ஆழமற்றதா? குட்டிக் குதிரையால் கூடிவுக்கு வர முடிய வில்லை.

“ஆ..! தான் வீட்டுக்கு போய் அப்யாவிடம் கேட்பது தான் நல்லது.

இல்... இல் என அதனது கால் சுதந்திரிட்டு ஆட ஒரே பாச் சலில் கூட்டிக் குதிரை வீட்கேள ஒழியது.

அதனால் எண்டத்தும் விப்பு பேசிட அதன் அம்மா வினவி ஆது.

“உடனே வந்திட்டியே? ஏன்?”

“அறு சரியான ஆழம், என்னால் சூரைக் கட்டுக் கூட்டுவாது” வெட்கத்தோடு கூட்டிக்குறிரை சொல்லது.

“ஆழமா? எப்படி ஆழமானது. பேற்று பல தட்டவங்கள் கழுத மாமா ஆற்றைக் கட்டித் தென்றாரோ. வறதுக்கட்டட்டவளை கொண்டு போய் கொடுத்து வந்தார். அவருடைய வயிற்றைக் கூட தன்னி மூட்டவில்லை என்று சொன்னார். ஆறு ஆழமே இல்லை.”

“ஓம் ஏருது மாமாவும் சொன்னார். தன்றை தண்டைக்காலி வரை தான் தன்னி இருந்ததாம்.”

“அப்ப, ஏன் உன்னால் போக முடியாது”

“எனில் சொல்லது. தன்னி தாழ்ப்பமாம். அதின்கூரை சிநே கிதன் ஒருவன் தீந்தறைக்குத்தாவாம் ஆத்தில் மூழ்கினவனாம்; தன்னி வேகமா பாய்ஞ்சுதாம்”

“அறு தாழ்ப்பமா தாழ்ப்பமில்லயா என்று அனாயன் சொன்னதை நீ கவனமா கேட்கவிட்டலயா?”

“ஓம் நான் கேட்டன். ஆனால், ஆர்சொன்னது சரிவென்று என்னாலை சொல்ல முடியேன்”

தாய்க்குதிரை சிரித்துக் கொண்டே சொன்னது

“வடிவா யோசிச்ச பார்? ஏருது மாமாவின் உயரம் எவ்வளவு? பருமன் எவ்வளவு? அணிலோட ஒப்பிட்டுப்பார்க்கேக்கை நீ மிகவும் உயரமானவன் பெரியவன். இதை யோசித்துப்பார்த்து உணால் ஆற்றைக்கட்டுக் கூடியமா இல்லயா என்பதை நீ முடிவு செய்.” பளிச்சென்று அதற்கு உண்மை புனிப்பட்டது. துள்ளிக்குதித்து கட்டிக்குதிரை கூறியது.

“இப்ப எனக்குத்தெரியும், தன்னி எல்லோருக்கும் தாழ்ப்பமா இராது. எந்தவிதமான ஆபத்துமிகவாம என்னால் ஆற்றைக்கட்டுக் கூடியும். எனக்கா தெரியாது.”

| வரவேற்பு விளம்பரம் |

○ சேகர்

வருக நல் விருந்தினரே வருக.
நுழ் வரவு நலன் மிகவன
இந் நாடு
தன் விமான நிலையத்தில்
நுமது பாதங்கள் நோவாமற்
கம்பளம் விரிக்கிறது.
கை கூப்பி வரவேற்கிறது.
வெள்கம், ஆயுபோவன,
வனக்கம்.
நுழ் கழுத்தில்
மாலைவளச் சூட்டி
மகிழ்வித்துச், சொகுசான
வாகனத்திலேற்றி
நுழ்மை இந் நாடு
தன் குளிருட்டப்பட்ட
ஹூட்டல்கட்டுக்
கொண்டு செல்கிறது.
நீவிர் மனங்கனிந்து
சிந்துகிற சில்லரைக்காய்ப்
பல்லினிக்கும் இந்நாடு
நுழ் பெட்டிகளைச் சுமக்கிறது.
நீச்சந் குளத்தருகே
நீளத்துவாய்க்கஞ்சன
நுழக்காகக் காலவிருக்கிறது.
இந் நாடு
தன் கடவோர மனற்பரப்புகளிற்

தன் பிள்ளைகளின்
காஸ்படாது மறித்த
நுழக்காக ஒதக்குகிறது.
நுழக்கு விஸ்தியும்
கோட்டும் அலுத்தால்
மரமேறிச் செவ்வினீர்
படுங்குகிறது.
நுழக்குக் களிப்பூட்டத்
தன் மாலைப்பொழுதுகளில்
ஒப்பனை செய்து வேடம் பூண்டு
கூத்துகள் ஆடுகிறது.
நுழ் படுக்கையறைகளில்
அம்மணமாய்க் காத்திருக்கிறது.
அவசியமானால் இந்நாடு
தன் குழந்தைகளையும்
தருவதற்குச்
சித்தமாய் இருக்கிறது.
இவ்விடுமுறை கழிந்த நீவிர்
சென்றாலும் விருந்தினரே,
இன்னொருகால் வருக.
நுழ்மிடம் இந்நாட்டை
அடக்கவைத்த
எச்மானின் எச்மானர்கான்,
இந்நாட்டின் அறிதுயில்
கலையும்வரை,
வருக.

மகிழ்ச்சியோடு குட்டிக்குதிரை ஆற்றோரம் பாய்ந்து ஒடியது. உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்தது. முழங்கால் வரையே தன்னி முடியது. ஆறு ஆழமாக இல்லை.

எருது மாமா சொன்னது போல அது ஆழமற்றதாகவும் இருக்கவில்லை. அணிச் சொன்னது போல ஆழமாகவும் இருக்கவில்லை.

பெரும் ஆண்ம பலத்துடன் குட்டிக்குதிரை ஆற்றைக் கடந்து தான் கடந்து சென்ற கோதுமையை மில் லில் விநியோகித்து மீண்டுது.

(The magic Flute and other Children's Stories நாவில
இருந்து இங்கைத் அங்கிலம் தமிழாக்கம் செய்யப்பட்டது.)

அறிவுச்சுமை

— இ. கிருஷ்ணகுமார்

அறிவு ஆசிக்கம் செலுத்தும் காலம் இது. பிறந்ததிலிருந்து இறக்கும் வரை தன் மன் குளிக்கப்பட்டுள்ள அறிவுக் குலயல்களை மனிதன் தாண்டிவர வேண்டியுள்ளது. அறிவை எவ்வளவு தூரம் ஞாபகத்தில் வைத்திருக்கிறான் என்பதைப் பரிசோதிக்கவே பாடசா ஸலக் கல்வி, பரீட்சைகள், உயர் கல்வித்தக்கமைகள் என்பன ஒரு வாக்கப்பட்டுள்ளன. அறிவுடையவனாக இருப்பது இன்று முக்கிய ஈனான்து. அறிவு புகழித் தருவிரத. ஆழந்த நூலறிவு, பல வை. ஆப்பறிவு என்பன அறிவைக் குறிப்பிடும் உயர்பதங்களாகும். அறி வின்மை அல்லது பேர்மை சில விடையங்களைப் பொறுத்த வரையில் பேராண்த்ததை கருவில்லது. ஆனால் இன்றைப் பலகுடன் இணைந்த வாழ்விற்கு அவை உதவா.

இன்று மனிக்கு மனி அறிவு குவிந்து கொண்டிருக்கிறது. எமது தனவையில் ஏற்றக்கூடிய அளவு இந்த அறிவுக்கு உயல்களை ஏற்றி அதனைக் காவிச் செல்வதால் பயன் உண்டா? இலட்சக்கணக்கான விடையங்களில் அறிவு வெளியந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு விடையழும், துறையும் மேலும் வளர்ந்து, பெருமிகு முடிவில்லாத நிலை நோக்கி சென்று கொண்டேயிருக்கிறது. ஒரு வகையில் பார்க்கும் போது “அறிவுத் தனம்” எம் முன்னே வெடித்துச் சிதறிக்கொண்டிருப்பதைப் போல் தோன்றவில்லையா? அசீஷ்டவசமாக, காலத்தின் கண்டுபிடிப்பாக கணவியின் நினைவுச் சேமம் வந்து கைகொடுத்து உதவுகிறது. மனிதன் ஞாபத்தில் வைத்திருக்க வேண்டிய அறிவுக் குலியல்கள் அனைத்தையும் நினைவு வங்கியொன்றில் செலுத்தி தேவையான போது, கணவியின் விசைப்பொத்தான் அமுதத்தில் மீட்டெடுத்துக் கொள்ளமுடியாத? தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணலக்களஞ்சியத்தை ஒடிக்காத இது அமையாதா? கணவியால் செய்ய முடியாத, கணவியைப்பறுத்த முடியாத பயனுள்ள வேலைகளில் இதன் பின் நம் கவனத்தைத் திசை திருப்பவாம் தானே.

நானு நினைவுகளில் நீண்டகாலமாக பத்திரிப்படுத்தி வைத்தி குக்கின்ற அறிவு பற்றி இக்ஜோரு வலுவான சந்தேகமும் எழுகி ரது. முதலாவதாக, இந்த அறிவு செயலிழந்து போகும் தன்மை

பிடியதாக இருக்கிறது. அனைகமாக எல்லாப் பிரிவு அறிவுகளும் குறுகிய கால எல்லையுடையனவே. அன்னி விஞ்ஞானத்தை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிலவருடங்களில் காலாவதியாகிப்போய் விடும். புதிய அறிவு வந்து சேர்ந்துவிடும். மூலக் கூற்று உயிரியலானால் இன்னும் குறுகிய காலத்தில் காலாவதியாகிப் போய் விடும். எனவே ஏந்தனவே ஞாபகத்தில் பதியப்பட்டிருக்கும் பழைய அறிவு இப்போது துருப்பிடித்திருப்பது மட்டுமல்ல உபயோகமற்றதாகவும் ஆசிலிடுறது. இரண்டாவதாக, நம் மனத் திணிவுகளில் சேமிக்கப்பட்டிருக்கும் தேவையற்ற அறிவை குறிச்சு கூற்ற முடியாது எனவே பழைய அறிவு பணத்தில் நிலையாகப் பதிந்து விடுவதுடன் புதிய அறிவு உட்படலுடை அடிக்கடி தடுக்க ஆரம்பித்து விடும். இதுவே கருக மூலக மூலகங்களுடை தடுக்கும் வழக்கமான அறிவுக்காரணியாகும்.

மிகச் சிறிய விடயங்களைப் பற்றி மிக மிக அதிகமாக கெத்திந்து ஞாபகத்தில் உள்ளது வைத்திருப்பது இன்னதை உலகின் கல்விசார் வாழ்க்கையை வெற்றிக்கூட இட்டுச் செல்லும் என்பதில் சர்தேசம் இல்லை. ஆனால் இதில் வேறு கிராடு ஆபத்து உண்டு. ஒரு விடயத்துடன் இன்னத்துள்ள ஏனைய விடயங்களுக்கான தொடர்புகளை புரிய மறுக்கின்ற அங்கது புறந்தள்ளுகின்ற போக்கும் இத்தனைய சிறப்புத் தேர்க்கியாளர்களிடம் உண்டு. நமக்குப் பரிச்செய்யான அறிவு மட்டத்துடனும். அளவு கோலுட ஆகும் என்றால் விடயங்களுக்கும் தீர்வு கூற முறபட்டுவிடுகின்றனர். ஒரு விடயத்தைப் பற்றி நம்மிடம் ஏத்கனவேயுள்ள முற்கற்பிதங்களால் தமது காந்தத்தைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முரணாகக் கிடைக்கும் வலுவான சான்றாதாரங்களைக் கூட அங்கிகரிக்கவோ, ஏற்கவோ மறை ஓட்டுவதின்லை. இத்தனைய மனநிலை ஆபத்தானது. அரசியல் அல்லது மத விவகாரங்களில் இம்மன்றிலை தேர்ந்தின் அழிவுக்கே இட்டுச்சென்றுவிடும். நமது நாடு இத்தனைய “கல்விமான்களை” “மதாதிகரணை” “அரசியல் வாடிகளை” அதிகம் பெற்ற முன்னியபூமி.

காலாவதியான அறிவும் பிரச்சனையாவதுதான். அதே நேரம் வேகமாக மாறிக்கும் உலகிற்கேற்ப நம் கமக்க வேண்டிய புதிய அறிவுக் கலையை அளவுக்கூடிக்கமானதுதான். பொதுவாக அதிகமான அறிவு எப்போதுமே கமையாது.

அறிவில் மட்டுமே கடிய நம்பிக்கையை நாம் வைத்திருப்பதால் வேறு வகையான கற்றல் முறைகளை கவனத்தில் எடுப்பதில்லை; அவ்வது புறக்களிலிருந்து விடுகிறோம் என்று கூற இடமுண்டு. பட்டினின் மூலம் கிடைக்கும் திறமை (Skill) பொதுவாக உடலுழைப்

சில ஈடுபடுவர்கள் மட்டுமே வெண்டப்படுகிறது. இருந்தும் கூட இத்திறமை அதிலும் குறிப்பாக பத்திஜ்ஞித்திறமை (Intellectual Skill) வாழ்க்கை நடத்தவும், தொழில் செய்யவும், பணம் தேடவும் உதவியாக அமைகிறது. பயிற்சி மூலம் பெறப்படுவதே பட்டறிவுத் திறமை. வெறும் அறிவைப் போன்றது பட்டறிவுத்திறமை மனிதன் பெற்ற பயிற்சிக்கு கிடைக்கும் உண்மை வெளுங்கி. அறிவை அடித்தளமாக தொண்ட பணிகளைக்கழக கல்வி ஒழுங்கிறதும் பயிற்சியின் மூலம் கிடைக்கும் பட்டறிவுத் திறமைக்கும் இடையில் எழும் விடேநாத் விளைவுகளை மருத்துவர்களும், சட்டவியலாளர்களும் (இவர்களுக்கு பயிற்சித் திறமை முக்கியமானது) நன்கு அறிவுர்.

பட்டறிவுத்திறமை யதார்த்தத்தில் வேறுண்றியது. அறிவு அப்படியல்ல. அறிவு யதார்த்தத்திற்கு ஒவ்வாதவகையில் அனுமதனங்களையும், கொள்கைகளையும் மிக விரைவாகவே தோற்றுவித்து விடும். கொள்கைகளை வழிக்கும் போக்கு இன்னும் அபாயமானது. “நடைமுறையில் எவ்வாம் சரியாகத்தான் இருக்கிறது. கொள்கைக்கு ஏற்றாற் போல் இது அமைய வில்லையே?” என்று கேள்வி கேட்கும் வல்லுனர்கள் பலர் இன்றிக்கிறார்கள்.

சொற்ப அறிவு ஆபத்தானது என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆணால் அதிக அறிவு அதைவிட ஆபத்தானது என்று கூற முடியும். அறிவு திறிய திறிய ‘டோல்’ களாக இருந்தால் திறப்பு. பொதுவாக அறிவு என்பது கமையே, கமையைக் குறைத்தல் பயனாத்திற்கு இல்லு.



எமது கல்விகற்ற சமூகமானது ஒரு பண்பாடுள்ள சமூகமாகக் காணப் படவின்லை; மாறாக பதவியைப் பெறுவதற்கான தகைமையுடையதாகவே காணப்படுகின்றது.

— இரவீந்திரநாத் தாகூர்

தமிழ் மொழித் தின விழா

நாடக நிகழ்வுகள் — 1997

தொகுப்பு: அரங்கன்

யாழ் மாவட்ட பாடசாலைகளில் கடந்த 05/06/97 வரை பாடசாலைகளின் உள்ளச மட்டங்களில் நடைபெற்ற, 1997ம் ஆண்டுக்கான தமிழ்த்தின விழாக்களில், குறிப்பிடத்தக்க வகையிலான இரண்டு நாடகங்களை பார்க்கக் கூடியதாயிருந்தது.

இதில் முதலாவது நாடகம் 29.05.97 (வியாழன்) அன்று யாழ் சன்னடுக்குழி மகளிர் கல்லூரியின் தமிழ்த்தின விழாவில் மேடை ஏற்றப்பட்டது. குழந்தை. ம. சன்முகலிங்கம் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு தற்போது தமிழில் நூல் வடிவம் பெற்றுள்ள கிரேக்க அவலச்சுவை நாடகமான சோபோக்கிலிசின் “சடிபல்யன்ன்” என்னும் இந்த நாடகம் திரு. க. ரதீநான் அவர்களால் தெறியாள்கை செய்யப்பட்டிருந்தது. சன்னடுக்குழி மகளிர் கல்லூரி மாணவிகள் இதில் சிறப்புற நடித்திருந்தனர். இந்த நாடகத்தை அளிக்கை செய்வதில் திரு. பா. அகிலன், திரு. தே. தேவானந் ஆகி யோரும் பங்காற்றியிருந்தனர்.

இந்த நாடகம் தற்போது க. பொ. த உயர்தர வகுப்பிற்கான, “நாடகமும் அரங்கியலும்” பாடத்திட்டத்திலும் சேர்கப்பட்டுள்ளதென்பதுடன் இதனை உயர்தர மாணவர்களிற்கு அறிமுகப்படுத்துவதனை பிரதான நோக்கமாகக் கொண்டே இந்த நாடகம் தயாரிக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்றைய நாடகமான “புழுதியின் கீதங்கள்” என்னும் நாடகம் கடந்த 04.06.97 (புதன்) அன்று யாழ்! இந்து மகளிர் கல்லூரி யின் தமிழ்த்தின விழாவில் மேடையேற்றப்பட்டது. திரு. தேவானந் அவர்கள் இந்நாடகத்தின் பிரதியை ஆக்கி நெறியாள்கை செய்திருந்தார்.

இந்த நாடகமானது யாழ் மண்ணில் அன்னமக்காலத்தில் இடம் பெற்ற அனர்த்தங்களிலும், அவலங்களின்கீழும் ஒரு பகுதியைப் படம் பிடித்துக்காட்டியது.

இந்த நாடகத்தில் செய்துகாட்டல் பண்பும், யதார்த்தப் பண்பும் இணைந்து காணப்பட்டதுடன், யதார்த்த மற்ற பண்பும் ஆங்காரம் போன்ற பண்பும் பெறப்பட்டது.

குருதாந்தகள்

புதிய படைப்புக்கள்
புதிய சிந்தனைகள்
புதிய தேடல்கள்
பழைய பேணவுகள்
அன்னி வருவாய்
அருமைத் தாயகமே.

சௌவி சி. மாதிவி
இனுவில்.

“தீக்கண்கள்” சிறுக்கத் திடப்பெயர்விள் துயர்களை மீண்டும் கண்மூன் காட்சிப்படுத்தியது. அவ்வாறே சதி கிருஷ்ணமூர்த்தியின் “பேசுவதை நிறுத்திக் கொண்ட பையன்” டச் திரைப்பட விவரண குறிப்புக்களும். அகதி வாழ்வின் அவஸ்களை... வெளிப்படுத்தி மனதை தொட்டுவிட்ட ஆக்கம்.

இ. ஜெயரங்கியின் “தமிழர் கலையின் பெண்ணை” என்ற ஆய்வி அடு; பெண்ணை பற்றிய, மேலாதிக்கத்தினரின் கருத்தை அறிவிக் கத் தூண்டியுள்ளார். இ. முருகையன், பேராசிரியர் நா. கப்பிர மணியன் அவர்களின் கட்டுரைகள் பயனுள்ளனவை.

ந. விஜிதா
திவிநோக்கி

பற்குணத்திற்கு அஞ்சலி

அஞ்சலி வரிசையில் பற்குணம் அவர்களின் பெயர் விடுபட்டு விட்டது. “சில சஞ்சிகைகள், சில மனிதர்கள்” போன்றவையும் வரவேண்டும்.

செந்துரங்,
நீர்வேலி.

காங்கே இடம் பெற்றது. நேற்று முனிதினம், நேற்று, நேற்றை தொடர்ச்சி, இன்று என்ற அடிப்படையில் அபத்தங்களையும் அவைங்களையும் சித்தரித்துச் செல்லும் நாடகம், எதிர் காலம் பற்றிய ஒரு சிறு நம்பிக்கை நீற்றுடன் நிறைவு பெறுகிறது.

பங்கேத்துறு நடித்த யாழ்/இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் நடிப்பு வெளிப்பாடு பாராட்டத் தக்க வகையில் அமைந்தது என்பது நாடகப் பார்வையாளரின் கருத்தாகும்.

மனமாற்றம்

சாமிலை இராமர்

எனி	பகவான்களை
ஆந்மானின்	மானல பேட்டு
ஆசைகள்	வீதி வலம்
அழுதுகொண்டிருக்க	வரவைத்த
வியர்வைகள்	பாரிகளாகவே
மாத்திரம்	எங்களை
விரயமாகிகொண்டிருக்கிறது	முடித்து....
நாட்டில்	கோடிகள் தோறும்
நாங்கள் தான்	கொடிகளை
முதுசெலும்புகளைன்று	எற்றச் சொல்லிவிட்டு
தாற்றிசையும்	தேடிச் சென்றால்
ஒவிப்பற்பி	மாத்திரம்
சேற்றில் எம்மை	முடிக்கொள்கிறார்கள்
புதைத்துக்கொண்டு	எங்களின்
மாற்றுப் பயிர்	பொறுமைகளை
நட்டுக்கொண்டிருக்கிறார்கள்!	போன்றதான்களை
கம்பனியை	புரண்டுகொண்டு
தனவைத்திடுவோம்	இந்தவர்கள்
என்றவர்கள்	புரிந்திருப்பார்கள்
இன்று	இவிமேறும்
கம்பனிகளின்	இவர்கள்
கப்பவரவிவிட்டார்கள்!	மந்தைகளின்லை
பட்டு	மாற்றங்களை
மெத்தையில்	நிழல்வைக்கும்
பகல் தூக்கம் போடும்	மகாங்களைன்று!

பெண்டிக்றபாலனுக்கு அஞ்சலி

எழுத்து இலக்கிய வளர்ச்சிக்கு தனது எழுத்துக் கள் மூலம் பங்களிப்பை நல்கியதுடன், சமூகப் பார்வையுடன் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு எழுத்து ருவம் கொடுத்தவருமான யோ. பெண்டிக்றபாலன். 31-7-97ல் 58வயதில் கொழும்பில் காலமானார். அவருக்குத் தாயகழும், தேசிய கலை இலக்கியப் பேரவையும் தமது அஞ்சலியைச் செலுத்துகிறது.

★ பாடசாலை புத்தகங்கள்,

★ மாதிரி வினாவிடகள் A/L O/L,

★ பாடசாலை உபகரணங்கள்,

இலங்கை இந்திய இலக்கிய

வெளியீடுகளுக்கு

வசந்தம் புத்தக நிலையம்

405, ஸ்ரான்லி வீதி.
யாழ்ப்பாணம்.

இலங்கை செயிய கலை இவக்கியப் பேரவைகளை யாழ்ப்பா
ணம் 405, ஸ்ரான்லி வீதி, வசந்தத்திலுள்ள க. தணிகாசலம்
அவர்களால் யாழ்ப்பாணம் 407, ஸ்ரான்லி வீதியிலுள்ள யாழ்ப்பா
ணம் அச்சுந்தில் கூடிட்டு வெளியிடப்பட்டது.